



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 3(3).1 பாராளுமன்றம்

3 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்
2016 யூன் 10 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது

2016 யூன் 21, செவ்வாய்க்கிழமை

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

- * ஓமியோபதி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
- * மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
- * நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
- * அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

2016 யூலை 05, செவ்வாய்க்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

11/ '15

- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)
- (அ) இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படுகின்ற கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள், கடற்கொள்ளைகளைத் தடுத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் போன்ற சேவைகள் 2012 செத்தெம்பர் 18 ஆம் திகதி தொடக்கம் எவன்கார்ட் கம்பனிக்கு கையளிக்கப்பட்டுள்ளமையினை அவர் அறிவாரா?
- (ஆ) இலங்கை கடற்படைக்கும் எவன்கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்திற்கும் இடையே காணப்படும் உடன்படிக்கை யாதென்பதையும் அதன் பிரதான நிபந்தனைகள் யாவை என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) எவன் கார்ட்டுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையில் காணப்படும் சேவை உறவு யாதென்பதையும்;
(ii) எவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்புச் சேவைப் பணிகளில் கடற்படையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுதங்கள் ஈடுபடுத்தப்படுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனின், அது எந்த அடிப்படையில் என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) 2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை,
(i) எவன்கார்ட் நிறுவனம் ஈட்டிய வருமானம்;
(ii) இவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்திய வரித்தொகை;
என்பவற்றை தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(2)

- (உ) பெருமளவு இலாபத்தை ஈட்டுகின்ற கடல் பாதுகாப்பு பணியை கடற் படையிலிருந்து நீக்குவதற்கும் அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்கொண்ட தீர்மானத்தை திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

125/ '15

கௌரவ புத்திக பத்திரண,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் காணப்படும் சரக்கு மேடை எழுதுவினைஞர் நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) அந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவை என்பதையும்;
- (iii) அவ்வாறான ஒவ்வொரு நிறுவனத்திலும் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) சரக்குமேடை எழுதுவினைஞர் நிறுவனங்களின் உரிமப்பத்திரங்களை புதுப்பிக்கும் போது அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் யாவை என்பதையும்;
- (ii) அவ்வாறான ஒவ்வொரு கட்டண வகைகளின் பெறுமதி யாதென்பதையும்;
- (iii) மேற்படி (அ) (ii) இல் குறிப்பிடப்படும் நிறுவனங்கள் 2014 ஆம் ஆண்டில் உரிமப்பத்திரங்களை புதுப்பித்த போது செலுத்திய பிணைகளின் பெறுமதி ஒவ்வொரு நிறுவன ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி பிணை வங்கிப் பிணையா, இன்றேல், காசுப் பிணையா என்பதையும்;
- (v) காசுப் பிணையாயின், வைப்புச் செய்யப்பட்ட வங்கி, கணக்கின் உரிமையைக் கொண்டுள்ள நிறுவனத்தின் பெயர் மற்றும் குறித்த கணக்கு நடைமுறை, சேமிப்பு அல்லது நிலையான வைப்புக் கணக்கா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) புதிய பிணைக் கட்டணத் திருத்தம் காரணமாக சரக்கு மேடை எழுதுவினைஞர் நிறுவனங்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) அவ்வாறாயின், மேற்படி பிணைக் கட்டணங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அது எத்தேதியில் என்பதையும்;
- அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

424/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த விலைச் சுட்டெண்ணின் வளர்ச்சி வீதமும் தேறிய வெளிநாட்டு கொள்வனவும் தனித்தனியே யாதென்பதை அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
- (ஆ) (i) கொழும்பு பங்குச் சந்தையில் மொத்த விலைச் சுட்டெண் கடந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது என்பதையும்;
- (ii) கொழும்பு பங்குச் சந்தையில் தேறிய வெளிநாட்டு கொள்வனவுகள் கடந்த ஆண்டில் எதிர்மறைப் பெறுமானத்தை அடைந்ததால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை தகர்ந்துபோயுள்ளது என்பதையும் ;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

438/16

கௌரவ விஜித ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்காக சிரேஷ்ட பிரசைகள் கொடுப்பனவுக்குப் போதிய நிதி ஏற்பாடுகள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா;
- (ii) 2015 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட பணத்தொகை எவ்வளவு;
- (iii) 2016 ஆம் ஆண்டுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) விண்ணப்பித்துள்ள அனைத்து சிரேஷ்ட பிரசைகளுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படுமா;
- (ii) இன்றேல், ஏதேனும் வரையறைகள் செய்யப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில், அது என்;
- (iv) வரையறைகள் செய்யப்படவில்லையாயின், போதிய நிதி ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்து விண்ணப்பிக்கின்ற அனைத்து சிரேஷ்ட பிரசைகளுக்கும் இக்கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், என்?

440/16

கௌரவ டி. வீ. சானக்க,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 250,000/- பெறுமதியான வீடமைப்பு வேலைத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் காணிகள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி காணிகள் வழங்கப்படும்போது மாவட்ட காணி பயன்பாட்டுக் குழுவினால் குறிப்பிட்ட காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iii) ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவு ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட நலன்பெறுநர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி நலன்பெறுநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முறையியல் யாதென்பதையும்;
- (v) நலன்பெறுநர்களை தெரிவுசெய்வதில் பங்கேற்ற அரசு உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
- (vi) தெரிவுசெய்யப்பட்ட நலன்பெறுநர்கள், காணி உரித்தைப் பெறுவதற்கான உரிய தகைமைகளைக் கொண்டவர்களென திருப்தியடைய முடியுமா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், என்?

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) உலகில் பல்வேறு நாடுகளிலும் பேணப்பட்டுவரும் இலங்கையர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இந்த ஒவ்வொரு கணக்கிலுமுள்ள பெறுமதி, ஒவ்வொரு நாடுகளின்படி வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) இக்கணக்குகளின் உரிமையாளர்கள் இலங்கையின் சட்டங்களை மீறி பணத்தை வைப்புச் செய்துள்ளனரா;
- (iv) இக்கணக்குகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா;
- (v) ஆமெனில், அது செயற்படுத்தப்படும் முறை யாது;
- (vi) இராஜதந்திர மட்டத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்து கணக்குகளினதும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நாடுகளினூடாக கோரிக்கை விடுத்துள்ளதா;
- (vii) இன்றேல், ஏன்?

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) சவிட்சர்லாந்தில் HSBC வங்கியிலுள்ள கணக்குகள் தொடர்பாக என்னால் 2015.03.03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வினவப்பட்டதற்கு விடையாக, இது தொடர்பில் செயற்படுவதற்கு நிதிப் புலனாய்வுத் துறையுடன் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட வேண்டுமெனவும், அதற்கு அண்மித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதி அமைச்சரினால் கூறப்பட்டதா;
- (ii) ஆமெனில், குறித்த சட்டங்கள் திருத்தப்பட்டு அதன் பிரகாரம் இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில், கண்டி மாவட்டத்தில், நாவலப்பிட்டி வீச்சிடைக் காட்டில், சமனலகம பிரதேசத்தில் 7000 பைனஸ் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றதென்பதையும்;
- (ii) நாவலப்பிட்டி, மாபாகந்தையில் 200 ஏக்கர்களுக்கும், தொலொஸ்பாகே, மல்கொல்லியில் 50 ஏக்கர்களுக்கும் உரிய பைனஸ் மரங்கள் தனியார் வியாபாரிகளின் மூலம் வெட்டி அகற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதையும்;
- (iii) தொலொஸ்பாகே, பரகல பிரிவில் சுமார் 2500 மரங்களை அகற்றுவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ள போதிலும், தற்போது அனுமதியின்றி சுமார் 12000 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(5)

- (ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட சகல மரங்களையும் அகற்றுவதற்காக அனுமதியளிக்கப்படும்போது பின்பற்றப்பட்ட முறையியல்களும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் பெயர்களும் யாவையென்பதையும்;
- (ii) அதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கப்படவேண்டிய பெரும் தொகை பணம் இழக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iii) மேற்படி மோசடிச் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட ரீதியான நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

452/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 2014 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க டொலர் 36,800 என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த TRJ150W ரக மோட்டார் வாகனங்களின் பெறுமதி 2015 மார்ச்சு 23 ஆம் திகதியளவில் ஐக்கிய அமெரிக்க டொலர் 27944 (யப்பானிய யென் 3,375,000) வரை 8836 டொலர்களினால் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த 407 வாகனங்களினால் ஏற்பட்டுள்ள வரி வருமான இழப்பு அண்ணளவாக ரூபா 3000 மில்லியன்களாகும் என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) இந்த வரி வருமான இழப்பு தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யாவர் என்பதையும்;
- (ii) அரசு வருமானத்திற்கு இவ்வாறானதொரு இழப்பு ஏற்பட்டிருப்பின், அது பற்றி எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- (iii) ஏற்கனவே காணப்பட்ட மதிப்பீடு குறைக்கப்பட்டதன் விளைவாக, தீர்வை வரிச் சலுகை உரிமத்தின் கீழ் இதுவரை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

457/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) இலங்கை அரசுக்கும் மாலைதீவு அரசுக்குமிடையில் சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கென கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி மாலைதீவில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்.எம்.எம். பிஸ்தாம் என்ற நபரை இலங்கையிலுள்ள சிறைச்சாலையொன்றுக்கு மாற்றுவதற்கான கோரிக்கை சம்பந்தமாக (Case File No. 175/2009 - Court No. 194 JC-2009) நீதி அமைச்சின் செயலாளரின் MOJ/L2/2/3/12 ஆம் இலக்க மற்றும் 2014.05.30 ஆம் திகதிய கடிதம் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடமிருந்து அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி கைதியை இலங்கையிலுள்ள சிறைச்சாலையொன்றுக்கு மாற்றும் செயற்பாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
- (ii) அதன் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ கனக ஹேரத்,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) 2015 ஆம் ஆண்டில்,

- (i) இலங்கையர்களால் நுகரப்பட்ட சீனியின் அளவு எத்தனை மெற்றிக் தொன்கள் என்பதையும்;
- (ii) நுகர்வு செய்யப்பட்ட சீனியில் இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iii) இறக்குமதி செய்யப்பட்ட சீனித் தொகையின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
- (iv) உள்நாட்டு சீனித் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டு சீனித் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சீனியின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2015 ஆம் ஆண்டில் சீனி உற்பத்தியில் அதிகரிப்பொன்று ஏற்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கௌரவ சத்துர சந்தீப்ப சேனாரத்ன,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் சிறப்பு வகுப்புக்கு பதவி உயர்வு அளிக்கும் பரீட்சை 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை நடாத்தப்படவில்லை என்பதையும்;
- (ii) இதன் காரணத்தினால் மேற்படி சிறப்பு வகுப்புக்கான பதவிகள் இன்றளவில் முழுமையாக வெற்றிடங்களாக உள்ளன என்பதையும்;
- (iii) 16 ஆண்டுகளுக்கு மேல் நிலவும் ஒரே பதவி உயர்வு வாய்ப்பையும் இழக்கச் செய்துள்ளதன் மூலம் உத்தியோகத்தர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) 06/2016 ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின் மூலம் 2006.01.01 ஆம் திகதியிலிருந்து மேற்படி சேவையின் சிறப்பு வகுப்பு சேவை நிலைமையிலிருந்து கீழிறக்கம் செய்யப்பட்டதென்பதையும்;
- (ii) அதன் பிரகாரம், நாடளாவிய சேவை மட்டத்திலிருந்த மேற்படி வகுப்பு 2006 ஆம் ஆண்டிலிருந்து முகாமைத்துவ உதவியாளர் உயர் வகுப்பையும் விட குறைவான இடத்தில் வைக்கப்பட்டதென்பதையும்;
- (iii) மேற்படி நிலைமையானது, உத்தியோகத்தர்கள் சேவையை விட்டுச் செல்வதற்கும், கடும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை தோற்றுவிப்பதற்கும் ஏதுவாகி உள்ளதென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(7)

- (இ) (i) பதவி உயர்வு வாய்ப்புகளை இழந்துள்ள மேற்படி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் யாதென்பதையும்;
- (ii) புதிய சேவைப் பிரமாணக் குறிப்புகள் மூலம் சிறப்பு வகுப்புக்கு 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட சேவை நிலையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், மேற்படி ஏற்பாடுகளை உடனடியாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

558/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு மாநகர சபையினால் பல வருடங்களாக கொழும்பு நகரத்தின் குப்பை கூளங்கள் மீதொட்டமூல்ல பிரதேசத்தில் கொட்டப்படுகின்றன என்பதையும்;
- (ii) 02 ஏக்கர் பிரதேசத்தில் மாத்திரம் குப்பை கூளங்களைக் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும் ஏறக்குறைய 12 ஏக்கர் பிரதேசத்தில் குப்பை கூளங்கள் கொட்டப்பட்டுள்ளனவென்பதையும்;
- (iii) இப் பிரச்சினையின் காரணமாக கொலொன்னாவ பிரதேசத்தின் மக்கள் கல்வி, சுகாதார மற்றும் சுற்றாடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனவென்பதையும்;
- அவர் அறிவாரா ?
- (ஆ) (i) நாளொன்றுக்கு கொழும்பு நகரத்திலிருந்து மீதொட்டமூல்லவுக்கு கொண்டுவரப்படுகின்ற குப்பை கூளங்களின் அளவு யாது;
- (ii) குப்பை கூளங்களை அகற்றுவதற்காக கொழும்பு நகரசபையானது மீதொட்டமூல்லவுக்கு பதிலாக வேறு மாற்று இடமொன்றைத் தெரிவுசெய்யுமா;
- (iii) ஆமெனில், அத்திகதி யாது;
- (iv) குப்பை கூளங்களை வேறு இடத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாயின், அதன் பின்னர் தற்போதுள்ள குப்பை கூளங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டமொன்றை அமுலாக்குமா;
- (v) ஆமெனில், அத்திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

563/ '16

கௌரவ எஸ். சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நாடு முழுவதிலுமுள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இலங்கையில் முன்பள்ளிச் சிறார்களுக்கென உரிய முறையில் தயாரிக்கப்பட்ட கல்வி முறையொன்று உள்ளதா என்பதையும்;
- (iii) முன்பள்ளி ஆசிரியர்களுக்குரிய சம்பளத் திட்டம் எந்த வகுதியைச் சேர்ந்தது என்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?

(8)

- (ஆ) (i) வடமாகாணத்தில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்துள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி முன்பள்ளிகளில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) அவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எந்த அடிப்படையில் சம்பளம் செலுத்தப்படுகின்றது என்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) பாடசாலை செல்லவிருக்கும் முன்பள்ளிச் சிறார்களுக்கு பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களினால் கற்பிக்க முடியுமா என்பதையும்;
- (ii) நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த முறை அமுலில் உள்ளதா என்பதையும்;
- (iii) முன்பள்ளிச் சிறார்களின் சீருடையில் இராணுவச் சின்னம் அணிவிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

575/ '16

கௌரவ செயிட் அலி சாஹிர் மௌலானா,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) திரு எஸ்.எம். ஜெசீர் மற்றும் அவரின் குடும்ப அங்கத்தவர்கள் மட்டக்களப்பு, பொலன்னறுவை புகையிரத ஒதுக்குக் காணியில் (பூனானி, ரிதீதென்ன எனும் இடத்தில் அமைந்துள்ள) நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும்;
- (ii) மேற்படி காணிப் பகுதியை, புகையிரத திணைக்களத்திலிருந்து, நீண்ட கால குத்தகை உடன்படிக்கையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு இவர் விண்ணப்பித்துள்ளார் என்பதையும் (கோப்பு இலக்கம் து.சா./து.ர.க.ஏ./புதிய குத்தகை/2012);
- அவர் அறிவாரா?
- (ஆ) வாழ்வதற்கு நிரந்தர வீடு அல்லது காணி இன்றி அநாதரவாக உள்ள திரு. ஜெசீருக்கு சட்டபூர்வமாக குத்தகை உடன்படிக்கை மூலம் புகையிரத ஒதுக்குக் காணியில் ஒரு பகுதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

142/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் நிதியாண்டில் நடட்டமடைந்த அரசு நிறுவனங்களின் எண்ணிக்கை யாவை என்பதையும்;
- (ii) அந்த நிறுவனங்கள் அடைந்த நடட்டம் தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் பிற அரசு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய பணத்தொகை தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(9)

- (ஆ) (i) நட்டத்தை ஈடுசெய்வதற்காக மேற்படி நிறுவனங்களுக்கு பொதுத் திறைசேரி மூலம் வழங்கப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு நிறுவன ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (ii) மேற்படி நட்டத்துக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அக்காரணங்கள் ஒவ்வொரு நிறுவன ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேற்படி நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (v) ஆமெனில், அது எவ்வாறு என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 யூலை 07, வியாழக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

156/15

கௌரவ புத்திக பத்தினன்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான வனாந்தரக் காணிகளின் பரப்பளவு எவ்வளவு;
- (ii) இவ்வனாந்தரங்களின் பெயர்கள் யாவை;
- (iii) ஒவ்வொரு வனாந்தரத்தினதும் பரப்பளவு ஏக்கர்களில் வெவ்வேறாக எவ்வளவு; என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
- (ஆ) (i) குறிப்பிட்ட வனாந்தரங்களின் எல்லைகள் அடையாளமிடப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், இவ்வெல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட திகதி யாது;
- (iii) இன்றேல், எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (iv) ஆமெனில், அத்திகதி யாது;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) மேலே அ (ii) இல் குறிப்பிடப்பட்ட வனாந்தரங்களினுள் தற்போது வீடுகள், சுற்றுலா ஹோட்டல்கள் அல்லது வேறு நிர்மாணிப்புகள் உள்ளனவா;
- (ii) ஆமெனில், மேற்படி நிர்மாணிப்புகள் காரணமாக வனாந்தரத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றிய ஆய்வொன்று செய்யப்பட்டுள்ளதா;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

420/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக வெளியிட்டுள்ள கையேட்டில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், இலங்கையின் அரசு பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பாடநெறிக்கும், 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சேர்த்துக்கொள்ள உத்தேசித்திருந்த மாணவர் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி ஆண்டுகளில் குறிப்பிட்ட பாடநெறிகளுக்கு உண்மையாகவே சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) ஒவ்வொரு பாடநெறிக்கும் உத்தேச எண்ணிக்கைக்கு குறைவாக சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பின், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (iv) ஒவ்வொரு பாடநெறிக்கும் உத்தேச எண்ணிக்கைக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பின், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

441/ '16

கௌரவ டி.வி. சானக,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் ரூபா 50,000/- மற்றும் ரூபா 100,000/- வீதம் வழங்கும் வீடமைப்பு கடன் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
- (ii) 2015 ஆம் ஆண்டுக்காக மேற்படி வீடமைப்புக் கடன் வழங்கப்பட்ட கடன் பெறுனர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தனித் தனியாக யாதென்பதையும்;
- (iii) சம்பந்தப்பட்ட கடன் பெறுனர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (iv) கடன் வழங்கப்படும் போது பரிசீலனைக்குட்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவையென்பதையும்;
- (v) கடன் வழங்குவதற்காக அரசியல் கட்சிக் கிளைச் சங்கத்தின் சிபாரிசு வேண்டப்படுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

460/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு, தேசிய மீளெழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ், முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய முதியோர் செயலகம், 70 வயதைத் தாண்டிய மூத்த பிரஜைகளுக்கு வழங்கிய ரூபா 2000/- மாதாந்த கொடுப்பனவை, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னரும் 2015 ஆம் ஆண்டு பூராகவும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2015 ஆம் ஆண்டில்,

- (i) மேற்குறிப்பிட்ட கொடுப்பனவு வழங்கப்பட்ட மூத்த பிரஜைகளின் எண்ணிக்கை;
- (ii) மேற்குறிப்பிட்ட கொடுப்பனவை வழங்குவதற்காக செலவழிக்கப்பட்ட பணத்தொகை;

ஒவ்வொரு மாவட்டரீதியில் வெவ்வேறாக யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) 2016 ஆம் ஆண்டு ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட ரூபா 2000/- மாதாந்த கொடுப்பனவு ரூபா 1900/- ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

474/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2015.01.01 ஆம் திகதி உள்ளவாறு மற்றும் 2015.12.31 ஆம் திகதி உள்ளவாறு இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன்களின் அளவு அமெரிக்க டொலர்களில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(ii) 2015.01.01 ஆம் திகதி உள்ளவாறு மற்றும் 2015.12.31 ஆம் திகதி உள்ளவாறு அமெரிக்க டொலருக்கும் இலங்கை ரூபாவிற்கும் இடையிலான செலாவணி வீதம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iii) 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு ஒப்பீட்டளவில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக, 2015.12.31 ஆம் திகதியன்று காணப்பட்ட இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் அளவு எவ்வளவு ரூபாய்களால் அதிகரித்துள்ளதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

480/ '16

கௌரவ கனக்க ஹேரத்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோரின் வாழ்க்கைத் தொழில் இறப்பர் பால் வெட்டுதலாகும் என்பதையும்;
- (ii) தற்போது பலமாத காலமாக இறப்பர் பாலின் விலை மற்றும் உலர்ந்த இறப்பர் ஷீட்டின் விலை கீழ் மட்டத்தில் இருக்கின்றதென்பதையும்;
- (iii) இதற்கான தீர்வாக அரசாங்கத்தினால் ஒரு கிலோ இறப்பருக்கு ரூபா 350/- கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை சந்தையில் தற்போது அமுலில் இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) ஆமெனில், இறப்பர் பால் வெட்டுவதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட மக்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

504/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) Lanka Marine Services Ltd. (LMSL) கம்பனியின் சொத்துக்கள் முறைகேடான விதத்தில் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் SEFR209/2007 ஆம் இலக்கத்தின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள மனு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழக்குத் தீர்ப்பின் மூலம் எழுப்பப்பட்டுள்ள விடயங்கள் குறித்து புலனாய்வொன்றை ஆரம்பிக்குமாறு 2007.07.21ஆந் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) மேற்படி புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகள் சட்ட ஆலோசனைக்காக 2008.12.08 ஆந் திகதி சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளபோதிலும், இதுவரையில் இது தொடர்பிலான ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) ஆமெனில், மேற்படி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) குறிப்பிட்ட தரவுகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

513/ '16

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த 15 வருடங்களாக தேயிலை, இறப்பர் ஆகியவற்றின் விலைகள் மிகக் குறைந்த அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளன என்பதையும்;
- (ii) மொத்த தேயிலை ஏற்றுமதியில் 80% இற்கு தேயிலை சிறுபற்று நில உரிமையாளர்களே பொறுப்பாகத் திகழ்கின்றனர் என்பதையும், கடந்த 06 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருவாய் 21% வீழ்ச்சி கண்டுள்ளது என்பதையும்;
- (iii) இந்த நடவடிக்கையில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக சில தேயிலை சிறுபற்று நில உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியை கைவிட்டுள்ளனர் என்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) அண்மைய தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் ஒரு கிலோ தேயிலை கொளுத்திற்கு ரூபா 90/= உம் ஒரு கீலோ சீர் இறப்பிற்கு ரூபா 350/= உம் அரசாங்கம் செலுத்துமா என்பதையும்;
- (ii) இந்தக் கைத்தொழில்களைப் பாதுகாக்கும் நோக்குடன் தேயிலை சிறுபற்று நில உரிமையாளர்களது காணிகளை பிணையுறுதியாக வைத்துக்கொண்டு, சாதாரண வட்டி வீதத்தில் 10 வருடக் காலப் பகுதியினுள் கழிக்கக் கூடியவாறு, ஒரு ஹெக்டயர் காணிக்கு ஒரு மில்லியன் ரூபாயை நீண்ட கால சலுகை அடிப்படையிலான கடனாக வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமா என்பதையும்

அவர் இச்சபையில் தெரிவிப்பாராரா?

- (இ) இன்றேல், ஏன்?

560/ '16

கௌரவ எஸ். சிறீதரன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வட்டக்கச்சி பிரதேசத்தில் அரசு கமத்தொழில் பண்ணை மற்றும் கமத்தொழில் கல்லூரி ஒன்று அமைந்துள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அந்தப் பண்ணையின் மேட்டுநிலம் மற்றும் வயல் நிலத்தின் பரப்பளவு ஏக்கர்களில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
- (iii) தற்போது அந்தப் பண்ணை எவரால் நிர்வகிக்கப்படுகின்றது; அதனைப் பயன்படுத்துபவர்கள் யாவர் என்பதையும்;
- (iv) உரிய திணைக்களத்திற்கு அந்த பண்ணையை ஒப்படைப்பாரா என்பதையும்;
- (v) மீண்டும் அதில் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு அதனை இயங்கச் செய்யும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) வட்டக்கச்சி கமத்தொழில் பண்ணையுடன் உள்ள கமத்தொழில் கல்லூரியை இயங்க வைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) வவுனியா மற்றும் குண்டசாலையில் உள்ள கமத்தொழில் கல்லூரிகளுக்கு நிகரான வகையில் இது இயங்கியது என்பதையும்;
- (iii) மீண்டும் அதே போன்று இயங்கவைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iv) திணைக்களத்துக்கு ஒப்படைத்து அதனை இயங்கவைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

576/ '16

கௌரவ செயிட் அலி சாஹிர் மௌலானா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புத்தளம், கற்பிட்டி, சின்னக்குடியிருப்பு, ஆனவாசர் வீதி எனும் முகவரியில் வசிக்கின்ற திரு. எம்.எச்.எம். சாலிக்கு உரித்தான கற்பிட்டி, பலார் வீதியில் அமைந்துள்ள, “மௌலானா ரெக்ஸ்ரைல்ஸ்” வியாபார நிறுவனம் 2002.02.21 ஆம் திகதி குண்டர்களினால் தீயிட்டுக் கொழுத்தி அழிக்கப்பட்டது என்பதையும்;
- (ii) வியாபாரத்தை இழந்து அநாதரவான நிலைக்கு ஆளாகியுள்ள திரு. சாலியினால் ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைத்தொழில்களை புனர்மைக்கும் அதிகார சபைக்கு, நட்டஈட்டை எதிர்பார்த்து REP/PV/APP/2002 ஆம் இலக்கத்தின் கீழ் விண்ணப்பப்படிவமொன்று சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இவருக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (அ) பல வருட காலமாக பல்வேறு காரணங்களைச் சமர்ப்பித்து, மேற்படி விண்ணப்பம் தொடர்பாக காலத்தைக் கடத்தும் போக்கு காணப்படுவதன் காரணமாக, இது தொடர்பாக ஆராய்ந்து திரு. சாலிக்கு உரித்தான நட்டஈட்டுத் தொகையை தாமதிக்காது பெற்றுக் கொடுக்க அவர் நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

580/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் அரசு செலவில் வெளிநாட்டு சுற்றுலாவொன்றில் பங்கு கொண்டார்களா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்கு சனாதிபதி அங்கீகாரம் வழங்கியிருந்தாரா என்பதையும்;
- (iii) அதற்கென செலவிடப்பட்ட மொத்த பணத்தொகை எவ்வளவுவென்பதையும்;
- (iv) மேற்படி சுற்றுலாவின் நோக்கம் யாதென்பதையும்;
- (v) மாகாண சபை உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, வேறு ஆட்கள் மாகாண சபையின் செலவில் மேற்படி சுற்றுலாவில் பங்கு கொண்டார்களா என்பதையும்;
- (vi) ஆமெனில், மேற்படி ஆட்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவை என்பதையும்;
- (vii) காணப்படுகின்ற சட்ட திட்டங்களுக்கமைய அரசு செலவில் மேற்படி ஆட்களுக்கு பங்குபற்ற முடியுமா என்பதையும்;
- (viii) அரசு சேவையிலிருந்து லீவு பெற்றுக்கொண்டு இணைப்புச் செயலாளராக பணியாற்றும் ஆளொருவருக்கு அரசு செலவில் வெளிநாட்டு பயணங்களில் பங்குபெற முடியுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

594/ '16

கௌரவ லக்ஷீ ஜயவர்தன,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014ஆம் ஆண்டில் சதொச மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு யாது; இதற்காக செலவழிந்த பணத்தொகை யாது;
- (ii) மேற்படி அரிசியில் தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ள அளவு யாது; இதன் மூலம் சதொச அடைந்துள்ள இலாபம் யாது;
- (iii) விற்பனை செய்ய இயலாதிருந்த அரிசியின் அளவு யாது; இதன் மூலம் சதொசவுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) இத்தகைய நட்டம் ஏற்படுவதற்கான காரணம், அரிசி இறக்குமதிக்கு முன்னர் உள்ளூர் சந்தை நிலமைகளைக் கருத்திற்கொண்டு செயற்படாமையாகும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (ii) ஆமெனில், நட்டத்தை எதிர்நோக்கும் செயற்பாடுகளை விளைவுத்தாக்கம்மிக்க விதத்தில் மேற்கொள்வதற்கான உரிய முறையியலொன்றை தயாரிப்பாரா;
- (iii) ஆமெனில், குறித்த முறையியல் யாது; இதனை நடைமுறைப்படுத்தும் திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

606/'16

கௌரவ ஈ. ரஞ்சித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2015 சனவரி தொடக்கம் திசெம்பர் வரை,
- (i) அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு விஜயங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) பிரதம அமைச்சரையும் உள்ளிட்டதாக மேற்படி விஜயங்களில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் யாவர்;
- (iii) விஜயம்செய்த நாடுகள் யாவை;
- (iv) மேற்படி வெளிநாட்டு விஜயங்களில் கடமை மற்றும் பிரத்தியேக விஜயங்கள் தனித்தனியாக யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) அ (i) இல் குறிப்பிடப்பட்ட விஜயங்களில் அரசாங்க அலுவலர்கள் பங்கேற்றுள்ளனரா;
- (ii) ஆமெனில் மேற்படி அலுவலர்களின் எண்ணிக்கை யாது;
- (iii) மேற்படி காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவாகி உள்ள மொத்தப் பணத்தொகை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ இசாக் ரஹுமான்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு - அனுராதபுரம் பிரதான வீதியில், கலேவெல நகரத்திலிருந்து இடதுக்குத் திரும்பி, கலாவெவ குளக்கட்டினூடாக, இஹலகம சந்தியைத் தாண்டி, தோணிகல சந்தியில் A-9 பிரதான வீதிக்கு தொடர்புபடும் வீதி, 50 வருடங்களாக மறுசீரமைக்கப்படவில்லை என்பதையும்;
- (ii) இவ்வீதியினூடாக, கலேவெலயிலிருந்து A-9 வீதியினூடாக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நகரங்களை எளிதாக சென்றடையலாம் என்பதையும்;
- (iii) இதன் மூலம் பொருளாதார நன்மைகள் கிடைப்பதுடன், பிரதான வீதியில் வாகன நெருக்கடியும் குறைவடையுமென்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

- (ஆ) (i) மகாவலி பிரதேச மக்களுக்கு வசதி ஏற்படுத்தும் 46 கி.மீ. கொண்ட இவ்வீதி புனரமைக்கப்படாமக்கான காரணம் யாது;
- (ii) இவ்வீதியை துரிதமாக புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா; என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) (i) கடந்த அரசாங்கத்தினால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வேலைகள் நிறுத்தப்பட்டுள்ள கெகிராவ நகரத்திலிருந்து கனேவல்பொல வரையான 07 கி.மீ. வீதியின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பாரா;

(ii) ஆமெனில் அத்திகதி யாது;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கௌரவ இ. சார்ள்ஸ் நிர்மலநாதன்,— புத்த சாசன அமைச்சரைக்கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரக் கோயில் இந்து மக்களின் புனித வழிபாட்டுத்தலமாகும் என்பதையும்;
- (ii) திருக்கேதீஸ்வரக் கோயிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள திரு. கணபதிபிள்ளை விஜயகுமாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக ஒரு பெளத்த விஹாரை நிர்மாணிக்கப்படுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படும் இவ்விஹாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

2016 யூலை 08, வெள்ளிக்கிழமை
வாய்மூல விடைக்கான வினாக்கள்

158/ '15

கௌரவ புத்திக பத்திரண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளில் பைனஸ், மற்றும் யூக்கலிப்டஸ் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணியின் அளவு வெவ்வேறாக எத்தனை ஏக்கர்கள் என்பதையும்;
- (ii) இச்செய்கை காரணமாக சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவையென்பதையும்;
- (iii) பைனஸ் மற்றும் யூக்கலிப்டஸ் செய்கையின் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் நன்மைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (அ) (i) பைனஸ் மற்றும் யூக்கலிப்டஸ் தாவரங்களுக்கு பதிலாக உள்நாட்டு தாவரங்களை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்தாவர வகைகள் யாவையென்பதையும்;
- (iii) இன்றேல், எதிர்வரும் காலத்தில் உள்நாட்டு தாவரங்களை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iv) அது தொடர்பாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

451/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக வெளியிடப்படும் கைநூலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 2006 - 2009 வரையிலான நான்கு வருடங்களினுள் அரசு பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பாடநெறிக்கும் உள்வாங்குவதற்குரிய மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
- (ii) ஒவ்வொரு பாடநெறிக்கும் 2006 - 2009 வரையிலான 04 வருடங்களினுள் உண்மையாகவே உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

481/ '16

கௌரவ கனக ஹேரத்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிச் சாலையில் தற்போதுள்ள விலங்கின வகைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
- (ii) மிருகக் காட்சிச்சாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி தொடக்கம் இதுவரை கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு என்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) இங்கு போதியளவு மிருகங்கள் இல்லை என்பதையும்;
(ii) இதனால் மிருகங்களை பார்வையிட வரும் மக்கள் திருப்தியடைவதில்லை என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) பார்வையாளர்களுக்கு திருப்திகரமான பொழுதுபோக்கை வழங்கும் பொருட்டு பின்பற்றப்படும் வழிமுறை யாது என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

501/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.09 ஆம் திகதி முதல் 2016.03.31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு உரித்தான வாகனங்கள் திடீர் விபத்துக்குள்ளான தடவைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி விபத்துக்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) இவ்வாறு திடீர் விபத்துக்கள் அதிகரித்துள்ளமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) திடீர் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காக சனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

577/ '16

கௌரவ செயிட் அலி சாஹிர் மௌலானா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கம்பளை, ஜயமாலபுர, நாவலபிட்டி வீதி, இலக்கம் 288 எனும் இடத்தில் வசிக்கின்ற திரு. எம்.ஜே.எம். அக்பருக்கு உரித்தான நுவரெலியா, லோசன் வீதி, வரிப்பண இலக்கம் 58 எனும் இடத்தில் அமைந்துள்ள அக்பர் டிரேடர்ஸ் எனும் வியாபார நிலையம், 1983 இல் இடம்பெற்ற யூலைக் கலவரத்தின் போது குண்டர்களினால் தீயிட்டுக் கொழுத்தி அழிக்கப்பட்டது என்பதையும்;
(ii) மேற்படி வியாபார நிலையத்திற்கு ஏற்பட்ட நட்டத்திற்கு நட்டஈடு கோரி நுவரெலியா பிரதேச செயலாளர் ஊடாக உரிய பிரிவுக்கு கோரிக்கை (கோப்பு இலக்கம் நுள/4/3/52 மற்றும் 2005/08/17) சமர்ப்பிக்கப்பட்டது என்பதையும்;
அவர் அறிவாரா;
- (ஆ) (i) ஏ/ஏ/2342 ஆம் இலக்கத்தின் கீழ் வர்த்தக கம்பனியொன்றாக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வியாபார நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக வியாபார நடவடிக்கைகளை முற்றாக இழந்து அநாதரவான நிலைக்கு ஆளாகியுள்ள திரு. அக்பருக்கு இதுவரை நட்டஈடு வழங்குதல் தாமதமடைவதற்கு ஏதுவான காரணங்கள் யாவை என்பதையும்;
(ii) நட்டஈட்டை தாமதிக்காது வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

597/ '16

கௌரவ லக்ஷீ ஜயவர்தன,— சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையினுள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவை அமய இயக்குனர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) இவர்களுக்கு இலங்கை பொலீஸ் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவு எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) புகையிரத கடவை இயக்குனர்கள் சமூகத்திற்கு பெரும் சேவை ஆற்றுகின்றவர்கள் என்பதையும்;
- (ii) இலங்கை பொலீஸ் திணைக்களத்தினால் இவர்களுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்பனவு போதுமானதல்ல என்பதையும்;
- (iii) இதன் காரணமாக இவர்களுக்கு போதியளவு மாதாந்த கொடுப்பனவொன்று செலுத்தப்பட வேண்டும் என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) (i) புகையிரத கடவை இயக்குனர்களின் தொழில் பாதுகாப்புக்கான பொருத்தமான வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி போதியளவு கொடுப்பனவைச் செலுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

615/ '16

கௌரவ இசாக் ரஹுமான்,— நீர்ப்பாசன மற்றும் நீரகவளமூலங்கள் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கலாவெவயின் நீரை விநியோகிக்கின்ற பழைய இராட்சத கால்வாயில், பட்டுவத்த சந்தியிலிருந்து திசாவெவவுக்கு நீர் வழங்கும் கால்வாய் அணைக்கட்டு 1977 ஆம் ஆண்டு தொடக்கம் புனரமைக்கப்படவில்லை என்பதையும்;
- (ii) 12.5 கி.மீ. நீளமான இக்கால்வாய் புனரமைக்கப்படாததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் பெருந்தொகையான விவசாயிகளுக்கு தமது அறுவடைகளையும் விவசாய உபகரணங்களையும் கொண்டு செல்வதற்கு சிரமமாயுள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) இந்த கால்வாய் அணைக்கட்டை புனரமைக்காதிருப்பது ஏனென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

618/ '16

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கோக்கிலாய் பிரதேசத்தில், திரு திருஞானசம்பந்தர் மணிவண்ணதாசருக்குச் சொந்தமான காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் பெளத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமையை அவர் அறிவாரா என்பதையும்;
- (ii) மக்கள் எதிர்ப்பு பலமாக எழுந்துள்ள சந்தர்ப்பத்தில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படுகின்ற மேற்படி விகாரையின் நிர்மாணிப்புப் பணிகளை உடனடியாக நிறுத்த அவர் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், என்?

638/ '16

கௌரவ ஷெஹான் சேமசிங்க,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) அநுராதபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு நீர் வழங்கல் கருத்திட்டம் தற்போது தொழிற்பட்டு வருகின்றதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) அக்கருத்திட்டம் தொழிற்பட்டு வருமாயின்,
- (i) அதன் அனுகூலங்கள் எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதியில் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படுமா என்பதையும்;
- (ii) அதன் மூலம் உள்ளவாங்கப்படுகின்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iii) அப்பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குரிய கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) குறித்த நலன்பெறுனர் குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (v) அதன் பணிகளைத் துரிதப்படுத்துவற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், என்?

649/ '16

கௌரவ நாமல் ராஜபக்ஷ,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்ட ருகனுபுர நீர் வழங்கல் திட்டத்தின் II வது கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா;
- (ii) இதற்காக செலவிட மதிப்பீடு செய்யப்பட்ட பணத் தொகை எவ்வளவு; என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) II வது கட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுகின்ற கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) தற்போது குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் யாவை;
- (iii) குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்படாதுள்ள கிராம அலுவலர் பிரிவுகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) தற்போது குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்படாதுள்ள கிராம அலுவலர் பிரிவுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
- (ii) இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

651/ '16

கௌரவ வாசுதேவ நாணயக்கார,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) உள்நாட்டு இணைய வலையமைப்பினூடான, வலையமைப்பிற்குப் புறம்பான மற்றும் சர்வதேச அழைப்புகள் அடிப்படையில் ஒவ்வொரு தொழிற்படுத்துனரதும் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி இணைப்புகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவரின் பயன்பாட்டின் மாதாந்த மற்றும் வருடாந்த சராசரியையும்;
- (ii) உள்நாட்டு இணைய வலையமைப்பினூடான, வலையமைப்பிற்குப் புறம்பான மற்றும் சர்வதேச அழைப்புகள் அடிப்படையில் ஒவ்வொரு தொழிற்படுத்துனரதும் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி இணைப்புகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பில் வாடிக்கையாளரொருவர் பதிலளித்த அழைப்புக்களின் மாதாந்த மற்றும் வருடாந்த சராசரியையும்;
- (iii) உள்நாட்டு இணைய வலையமைப்பினூடான, வலையமைப்பிற்குப் புறம்பான மற்றும் சர்வதேச அழைப்புகள் அடிப்படையில் ஒவ்வொரு நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் தொடர்பில் மாதாந்த மற்றும் வருடாந்த பட்டியற்களின் சராசரி யாதென்பதையும்;
- (iv) ஒவ்வொரு ISP இற்குமான பாவனையாளரொருவரின் பயன்பாட்டின் மாதாந்த மற்றும் வருடாந்த சராசரியை கிகா பைற்றுக்களில் (Giga Bytes) எவ்வளவு என்பதையும்;
- (v) ஒவ்வொரு ISP தொடர்பிலும் இணையப் பயன்பாட்டிற்கான வாடிக்கையாளர் ஒருவரின் மாதாந்த மற்றும் வருடாந்த சராசரிப் பட்டியல் தொகையையும்;
- (vi) மேலே (i), (ii), (iii), (iv) மற்றும் (v) வரை பட்டியலிடப்பட்ட விடயங்களின் பரம்பலை தசவீதத்தில் (deciles), இல்லையெனில் ஆகக்குறைந்தது ஐயணைகளிலும் (quintiles);
- அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

383/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தென் மாகாணத்துக்கான குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) தற்போது பணியாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) இறுதியாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

- (ஆ) (i) பயிற்சியை பூர்த்தி செய்திருந்தும் இற்றைவரை ஆட்சேர்க்கப்படாதுள்ள குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் உள்ளார்களா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) இவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) தென் மாகாணத்தில் அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் சொந்தமான வைத்தியசாலைகளில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதை அவர் அறிவாரா?
- (ii) ஆமெனில், மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

459/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிப்புகள் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு 06, கிருலப்பனை, மிஹிந்துபுர மத்திய வர்க்கத் தினருக்கான வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை யாதென்பதையும்;
- (ii) மேற்படி வீடமைப்புத் திட்டம் நிறைவு செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (iii) நிர்மாணிப்புகள் நிறைவு செய்யப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iv) இதற்காக தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணிப்புகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட உள்நாட்டு நிறுவனம் சுமார் இரண்டு ஏக்கர்களான மேற்படி அரசு காணியை தமது தனிப்பட்ட கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக பயன்படுத்துகின்றதென்பதை அறிவாரா;
- (ii) மேற்படி காணியை பயன்படுத்துவதற்காக அந் நிறுவனம் அரசாங்கத்துக்கு செலுத்தும் மாதாந்த குத்தகைத் தொகை எவ்வளவு;
- (iii) குத்தகைத் தொகையை செலுத்தாது காணி பயன்படுத்தப்படுமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

482/ '16

கௌரவ கனக்க ஹேரத,— சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) இலங்கையில் மரக்கறிகள் மற்றும் பழ வகைகளின் பயிர்ச்செய்கைக்கும் அவற்றைப் பழுக்க வைப்பதற்கும் இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவர் அறிவாரா;
- (ஆ) (i) இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை நுகர்வு செய்கின்ற மக்களின் தேகாரோக்கியம் வீழ்ச்சியடைகின்றது என்பதையும்;
- (ii) மேற்படி இரசாயனப் பொருட்கள் உடலில் சேர்வதனால் அதிக அளவில் கொலஸ்டரோல் பதிதல், புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படலாம் என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) இரசாயனப் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

502/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) சட்ட மாஅதிபர் நியமிக்கப்பட்ட போது திணைக்களத்தில் சேவை மூப்புடைய அலுவலரான திரு. சுஹத கம்லத் நியமிக்கப்படாமையான காரணங்கள் யாவை என்பதையும்;
- (ii) சேவை மூப்புடைய அலுவலருக்குப் பதிலாக திணைக்களத்தின் கனிஷ்ட அலுவலர் ஒருவர் சட்ட மாஅதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பாக அண்மைக்காலத்தில் முன்னுதாரணங்கள் உள்ளதா என்பதையும்;
- (iii) அவ்வாறான முன்னுதாரணங்கள் இடம்பெற்றுள்ள வருடங்கள், நியமனம் பெற்ற கனிஷ்ட அலுவலரின் பெயர், அதனால் பாதிக்கப்பட்ட சேவை மூப்புடைய அலுவலரின் பெயர் மற்றும் அப்போதைய நாட்டுத் தலைவரின் பெயர் யாவை என்பதையும்;
- (iv) சனாதிபதியினால் இவ்வாறு சேவை மூப்புடைய அலுவலர் நியமிக்கப்படாமையான காரணங்கள் அறிவிக்கப்படாது, கனிஷ்ட அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக சுயாதீன அரச சேவையொன்று தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள எதிர்பார்ப்புக்களை மீறுவதாகும் என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

பா. 8/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அரசாங்க பாடசாலைகளையும், பல்கலைக் கழகங்களையும் விடுமுறை நாட்களில் கற்கை அலகுகளுக்காகப் பெற்றுக்கொடுத்தல்,— அரசாங்க பாடசாலைகளின் விடுமுறை நாட்களிலும் பிற்பகல் நேரத்திலும், பல்கலைக்கழகங்களின் விடுமுறை நாட்களிலும், அந்த நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தக சமுதாயத்தினரையும், அரச சார்பற்ற அமைப்புகளையும், வர்த்தகச் சபைகளையும், சமுதாய அடிப்படையிலான அமைப்புகளையும் இணைத்துக் கொள்கின்றதான விரிவானதொரு வேலைத்திட்டமாக, முதியோர் மற்றும் முறைசாரா கற்கை அலகுகள் சலுகைக் கட்டண அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 9/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெற்றிடமாகின்ற கிராம உத்தியோகத்தர் பதவிகளில் பதிற் கடமை புரியும் நியமனங்களுக்காக வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்,— கிராம உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அண்மையிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் மிகச் சிறியதொரு கொடுப்பனவின் அடிப்படையில் பதிற்கடமைக்காக நியமிக்கப்படுவதாலும், மேற்படி பதிற் கடமை நியமனத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டினதும் வினைத்திறன் வீழ்ச்சயடைவதாலும், இந்த நிலைமையை தவிர்ந்துக் கொள்ளும் பொருட்டு சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம உத்தியோகத்தர் சேர்மம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதோடு, வெற்றிடம் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கு மேற்படி சேர்மத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும், மேற்படி சேர்மத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை, பிரதேச செயலாளரினால் ஒப்படைக்கப்படுகின்ற வேறு பயனுள்ள துறைகளில் அல்லது கடமைகளில் ஈடுபடுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 10/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தற்போது செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குதல்,— சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களின் தலைமை தேரர், மதகுரு, பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர், சனசபைச் செயலாளர்கள், பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உத்தியோகத்தர், மற்றும் உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உரிய பிரிவில் வசிக்கும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதை மிகவும் எளிதாக்கும் பொருட்டு தற்போதைய சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமொன்றை வழங்கக்கூடியவாறான பாராளுமன்றச் சட்டமொன்று நிறைவேற்றப்படுதல் வேண்டுமெனவும் அதனுடாக கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெறுகின்ற குற்றச் செயல்கள், துர்நடத்தைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் சிறந்த தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமானவாறு குறித்த சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 11/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டில் தற்பொது அமுலில் உள்ள காலங்கடந்த சட்டங்களை இற்றைப்படுத்துதல்,— தற்போதும் இலங்கையில் ஏகாதிபத்திய வழிகளின் காலத்தில் அறிமுகஞ் செய்யப்பட்ட சட்டங்கள் அமுலாகிவருவதால் காலங்கடந்த தண்டனைகள், தண்டப்பணம் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 12/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நாளில் நடத்துதல்,— இலங்கையில் 1988 இல் இருந்து 2010 வரையான 22 வருட காலப்பகுதிக்குள் 1990, 1992, 1995, 1996, 1998, 2003, மற்றும் 2007 ஆம் ஆண்டுகளைத் தவிர்ந்த ஏனைய ஒவ்வோர் ஆண்டிலும் ஏதேனும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதோடு அவ்விதமாக தேர்தல்களை நடத்துதலானது மக்களின் அபிப்பிராயத்தைக் கண்டறிவதற்கான பெறுமதி மிக்க அளவுகோலாக அமைந்த போதிலும், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம், நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தப்படுவதால் உள்ளூராட்சித் தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள் மற்றும் சனாதிபதித் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கேதுவாக மேற்படி நிறுவனங்களின் பதவிக் காலத்தை திருத்தியமைக்கவும் பொருத்தமான தேர்தல் வழிமுறையொன்றை உருவாக்கவும் தகுந்தவாறு அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 13/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாராளுமன்ற சனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல்,— நாட்டினுள் சனநாயகத்தை மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கிடையிலும், மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கிடையிலும் சிறந்த இணைப்பினை பேணிவருதல் அத்தியாவசியமாயுள்ளதோடு, இதற்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதிசெய்வதற்கும் மாகாண சபை தலைவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதி செய்வதற்குமான செயல்முறையொன்றை தயாரிப்பதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தமொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 14/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்,— தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சிங்கள மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும், அரசு, அரசு சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல் வேண்டுமென்பதுடன், அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமன்றி அச்சு ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 15/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வாழ்க்கைத் துணையின் தகாத செயல்களினால் நிர்க்கதிக்குள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணமளித்தல்,— திருமணமான கணவன் மனைவி தம்பதிகள் ஒரே வீட்டில் வாழ்கின்ற சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி மதுபாவனை சூதாட்டம் அல்லது வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டு, காணி, வீடு அல்லது வீட்டுப் பாவனைப் பொருட்களை தனது தற்றுணிபின் பிரகாரம் விற்பதன் காரணமாக அல்லது வேறு நபர்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக மற்றைய தரப்பினருடன் பிள்ளைகளும் கடும் நிர்க்கதி நிலைக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் அந்நிலைமையை தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 16/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஒழுக்க நெறிகள் பற்றிய குழுக்களை தாபித்தல்,— இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையையும் அவர்களிடத்தில் உயரிய ஒழுக்க நெறிகளையும் பேணவேண்டிய தேவைப்பாட்டைப் பற்றி ஆராய்வதற்காக ஒழுக்க நெறிகள் பற்றிய குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 17/ '15

கௌரவ புத்திக பத்திறண,— புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குதல்,— நிர்வாகத்தை எளிதாக்குதல், குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காக, குறித்த நபரின் இரத்தப் பிரிவு, வங்கிகக் கணக்குகள், கடன் அட்டை, கல்வித் தகைமை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வெளிநாட்டுப் பிரயாண கடவுச்சீட்டு இலக்கம் ஆகிய முக்கியமானதும் தேவையானதுமான தகவல்களை உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் இலக்கத்துடனான, தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்படுதல் வேண்டும் எனவும், பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் அனைவரது தகவல்களையும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் கணனிமயப்படுத்துதல் துரிதப்படுத்துதல் வேண்டும் எனவும் இத் தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 18/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளித்தல்,— பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், சுயவிருப்பில் ஓய்வு பெறுவதற்கான இயலுமானது, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் ஏற்படையதாதல் வேண்டுமென்றும் அதற்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 19/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஒழுங்குவிதிகளை நீக்குவதற்கான குழுவை தாபித்தல்,— ஒழுங்குவிதிகள் உருவாக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நடைமுறையாதலால், காலம் கடந்த ஒழுங்குவிதிகளை நீக்குவது பற்றி ஆராய்வதன் பொருட்டு ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கான குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 21 / '15

கௌரவ புத்திக பத்திறண,— உறுதியளித்தல் பற்றிய குழுவை தாபித்தல்,— பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடைகளாக அரசாங்கம் வழங்கும் உறுதி மொழிகளும் அரசாங்கத்தின் கடப்பாடுகளும் மீறப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாயுள்ளதால் அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதையும் அவை தொடர்பில் பொறுப்புக் கூறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு உறுதியளித்தல் பற்றிய குழுக்களை தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 22 / '15

கௌரவ புத்திக பத்திறண,— புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல்,— இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களையும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களையும் துரிதமாக அப்புறப்படுத்தி சட்டரீதியான கட்டுமானங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை மீளாய்வுக்குட்படுத்துவதன் மூலம் திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதுடன், திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கி, அந்நிதியை புகையிரத வலைப்பின்னலின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.23/ '15

கௌரவ புத்திக பத்திறண,— யாசகர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்,— தற்போது பிச்சைக்காரர்களின் வாழ்வுக்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வைப் பேணிக்காக்கும் பொருட்டு, அவர்களுக்கு பயிரிடுவதற்கான காணிகளை வழங்கி அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் அவர்களது வாழ்வின் பாதுகாப்பினையும் போசனையையும் உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.24/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுப்பதற்காக முறையியலொன்றைத் தயாரித்தல்,— கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுக்கும் நோக்கத்தோடு, அரசாங்கம் நிலப் பரப்பொன்றை ஒதுக்கி கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களை அவ்விடத்திற்குக் கொண்டுசென்று அவற்றைப் பராமரிப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.25/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை விதித்தல்,— நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துவரும் நிலைமை ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகள் போதியதாக இல்லாதிருப்பின், புதிய சட்ட விதிகளை புதிதாக நிறைவேற்றி மிகவும் துரிதமாக இது தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.26/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கரையோர நுழைவுப் பாதைகளை அமைத்தல்,— நாட்டின் கரையோர வலயத்தில் துரிதமாக இடம்பெறுகின்ற நிர்மாணங்கள் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடற்கரைக்கு பிரவேசிப்பதில் அசௌகரியம் ஏற்படுதலானது, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கடற்றொழிலை மேற்கொள்வதற்கும் தடைகளை ஏற்படுத்துவதனால், இந்நிலமையை தடுப்பதற்கும் இத்துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டும் கடற்கரை நுழைவுப் பாதை முறைமையொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.27/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்,— அதிபர் சேவை, ஆசிரியர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகிய சேவைகளில் பாரிய சம்பள முரண்பாடுகள் நிலவுவதால் இந்நிலைமையை போக்கி இவர்களின் சுய கௌரவத்திற்கு உகந்ததொரு சம்பளத்தைக் கிடைக்கச் செய்யும் வகையில், சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்குரிய முறையியலொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.28/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த பிக்குக் கல்வியை மேம்படுத்துதல்,— பௌத்த பிக்குமார்களின் மத அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களின் பேச்சாற்றல், செவிமடுக்கும் ஆற்றல், கணணி, உளவியல் மற்றும் ஆலோசனை பற்றிய அறிவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள பிக்குக் கல்வி நிறுவனங்களுக்குப் புறம்பாக இப்பணிகளுக்கே ஒதுக்கப்பட்டதான பிக்குக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முறையியலொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.29/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தாரிசு சேவையை இற்றைப்படுத்துதல்,— இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தாரிசு சேவை காலங்கடந்த சட்டங்களைக் கொண்டுள்ளதால் அது தொடர்பாக மீள பரிசீலனை செய்து தற்காலத்திற்குப் பொருத்தமானவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.30/'15

கௌரவ புத்திக பத்திறண,— உலர் வலய சேனைப் பயிர்செய்கையாளர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டுதல்,— உலர் வலயங்களில் சேனைப் பயிர்செய்கையாளர்களால் பயிரிடப்படுகின்ற நெல், குரக்கன், பயறு, எள்ளு ஆகிய பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உற்பத்திப் பொருட்களை பதனிடுவதற்கும் ஏதுவான வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரச்சிறப்புவாய்ந்த வகையில் உற்பத்திகளை பதனிடுவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை வலுவூட்டுவதற்கும் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு கம்பனிகள் தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.31/'15

கௌரவ புத்திக பத்திறண,— ஆசிரியர் ஆலோசனை சேவையை உருவாக்குதல்,— இலங்கையில் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு இற்றைக்கு சுமார் இருபது (20) வருடங்களுக்கு முன்னர் தொட்டு ஆரம்பமாகி நடைமுறையிலிருக்கும் ஆசிரியர் ஆலோசனை சேவையை தனியானதொரு சேவை அலகாக தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.32/'15

கௌரவ புத்திக பத்திறண,— கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்,— கோதுமை மாவிற்காக வெளிநாடுகளுக்கு வெளிப் பாய்ச்சப்படும் பெருமளவு செலாவணியை நிறுத்தும் நோக்கத்துடன், மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய அரிசி மாவினால் தயாரிக்கப்படும் உணவை பிரபல்யப்படுத்துவதற்கும், நார்த்தன்மை கொண்ட தானிய வகையான அரிசியை மிகவும் மென்மையானதாக கோதுமை மாவைப் போன்று அரைப்பதற்கும், கோதுமை மா அரைப்பதற்கு பயன்படுத்தப்படுவதைப் போன்ற இயந்திர உபகரணங்களையும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.33/'15

கௌரவ புத்திக பத்திறண,— யுத்தத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்,— ஏறக்குறைய 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அன்றாடம் நாட்கூலிக்கு வேலை செய்து வாழ்ந்த மக்கள் மற்றும் நிரந்தர தொழில் புரிந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்க்கைச் சுமையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நிரக்கதியான நிலையில் வாழ்வதால், அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.34/'15

கௌரவ புத்திக பத்திறண,— உயர் பிரமுகர்களின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குதல்,— ஜனாதிபதி பாதுகாப்புச் சேவை மற்றும் பிரதம அமைச்சர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைப் போன்று ஏனைய உயர் பிரமுகர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் சமமான பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.35/'15

கௌரவ புத்திக பத்திறண,— பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கற்கை நெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக ஆக்குதல்,— நாட்டின் அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கலைக் கல்விகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக மாற்றி அதன் மூலமாக உருவாகின்ற பட்டதாரிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களை இணைப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.36/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற வான்களுக்கான தரநியமங்களை விதித்தல்,— நாடு பூராவும் நடாத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் உரிய தரத்தில் இல்லாமையினாலும், சில பாடசாலை வான்களின் ஊழியர்களது நடத்தை சிறந்ததாக இல்லாமையினாலும், உரிய தரநியமங்களுடன் கூடிய வான் சேவையொன்றை நடாத்துவதற்காகவும், மேற்படி சேவையைப் பெறுகின்ற பாடசாலை மாணவ மாணவிகளது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் வான் சேவைகளுக்கான தரநியமங்களை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும், வான் ஊழியர்களிடையே சிறந்த பழக்க வழக்கங்களைப் பேணிவருவதற்காக ஒழுக்க நெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.37/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய மற்றும் சர்வதேச எதிர்கால கேள்விக்கு ஏற்றவாறு உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதற்கான முறையியலொன்றை வகுத்தல்,— தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினரின் எதிர்கால கேள்விக்கு ஏற்றவாறு கைத்தொழில் மற்றும் கமத்தொழில் உற்பத்திகள் தொடர்பாக எதிர்வுகூறலை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட உற்பத்திகள் சார்ந்த சகல துறைகளுடனான இடைத் தொடர்புகளின் ஊடாகவும் நவீன தொழிநுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தியும் உற்பத்திச் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதற்கான முறையியலொன்றை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.38/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை மக்களின் பாரம்பரிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு டிஜிட்டல் நூலகமொன்றை தாபித்தல்,— இலங்கை மக்களின் மரபார்ந்த அறிவை பாதுகாத்து, போஷித்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதற்கும், மரபணு வளங்கள் மற்றும் உயிர் மரபுரிமைகளின் தவறான பயன்பாட்டை தடுப்பதற்காகவும் விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவை உணரப்பட்டுள்ளதாலும் சுற்றாடல், சுதேச மருத்துவத் துறை, கமத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் உள்ளடங்கலாக சகல துறைகளுக்கும் டிஜிட்டல் தொழிநுட்பத்துடனான நவீன நூலகமொன்றை தாபிப்பதற்கும், அதன் பொருட்டு உலக புலமைச்சொத்து அமைப்பு (WIPO), இலங்கை புலமைச்சொத்து பணியகம், சுற்றாடல் அமைச்சின் உயிர் பல்வகைமை அலகு உள்ளடங்கலாக சகல துறைகளும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.39/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைவாழ் மக்களின் மரபார்ந்த அறிவைப் பேணிப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தல்,— இலங்கைவாழ் மக்களின் மரபார்ந்த அறிவு கையாளப்படும் மருத்துவ முறைகள், கமத்தொழில், உணவுப் பாதுகாப்பு, கைப்பணிக் கைத்தொழிற்றுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் காணப்படும் மரபார்ந்த அறிவை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட்டுள்ள மக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டு, உயிர் பல்வகைமை அலகு, புலமைச் சொத்துப் பணியகம் உள்ளிட்ட ஏற்புடைய துறைகள் ஒருங்கிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.40/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைக்கே தனித்துவமானதும் மருத்துவ ரீதியில் பெறுமதிமிக்கதுமான தாவரங்களின் மரபணு வளத்திற்கான ஆக்க உரிமத்தைப் பெற்றுக்கொள்ளல்,— வெளிநாடுகள் இலங்கைக்கே தனித்துவமான, பெறுமதிமிக்க மூலிகைத் தாவரங்களின் விளைதிறன்கொண்ட இரசாயனக் கூறுகள் மற்றும் மரபணு வளத்தினைக் கண்டறிந்து, அவற்றிற்கு மோசடியான முறையில் ஆக்க உரிமம் பெறுவதைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட விளைதிறன்கொண்ட இரசாயனக் கூறுகள் மற்றும் மரபணு வளத்திற்கான ஆக்க உரிமத்தை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கும் ஓளடத உற்பத்தி மற்றும் அதன் மேம்பாட்டிற்கு அக் கூறுகளைப் பயன்படுத்துவதற்கும் உயிர் பல்வகைமை அலகு, புலமைச் சொத்துப் பணியகம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைத்து நிறுவனங்களும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.41/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மக்கள் பிரதிநிதிகளின் கௌரவப் பெயர்களை கைவிடல்,— ஜனாதிபதி, பிரதம அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்றம், மாகாண சபைகள், பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சகல மக்கள் பிரதிநிதிகளும் மாதாந்தம் தாம் ஆற்றும் சேவைக்குரிய சம்பளம் மற்றும்/அல்லது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதுடன், மேற்படி எந்தவொரு பதவியும் தன்னலமின்றி மேற்கொள்ளப்படுகின்ற கௌரவ சேவைகளாக இல்லாமையினாலும், மேற்படி பதவிகளை வகிப்பவர்களின் பெயர்களுக்கு எதிரே அல்லது பதவிக்கு எதிரே அதிமேதகு, பிரபு அல்லது கௌரவ ஆகிய பெயர்கள் மற்றும் பெயருக்குப் பின்னால் அவர்கள் போன்ற பதங்களை பயன்படுத்துவதானது நகைப்புக்குரிய விடயமாக மாறியுள்ளதனாலும், மக்கள் பிரதிநிதிகளின் கௌரவப் பெயர்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.42/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முதியோர் பராமரிப்புச் சபை வேலைத்திட்டத்தை மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் விஸ்தரித்தல்,— பல்வேறு தரப்பினரால் முதிய பிரசைகள் புறக்கணிக்கப்படுவதால் நேரிடுகின்ற அநீதிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முதியோர் பராமரிப்புச் சபை வேலைத்திட்டத்தை மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் விஸ்தரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.43/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முதியோர் சமூகம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வதற்கு கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்றைத் தயார் செய்தல்,— 60 வயதைத் தாண்டியுள்ள முதியோர் சமுதாயத்தினரின் வாழ்வாதார வழிமுறைகளை வலுவூட்டி இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வதற்கு வங்கி முறைமையின் ஊடாக கடன் வழங்கும் முறையியல் ஒன்று அமுல்படுத்தப்படாமையானது அவர்கள் சமூகத்தினுள் வித்தியாசமாகக் கவனிக்கப்படுவதாகும் என்பதால் அத்தகைய அநீதியான நிலைமையைத் தடுப்பதற்கு முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று உருவாக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.44/ '15

கௌரவ புத்திக பத்திறண,— 60 வயதைத் தாண்டியுள்ளவர்களை சமூகத்தில் முனைப்பான நபர்களாக ஆக்குகின்ற வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்,— சமூக, பொருளாதார செயற்பாட்டின் முன்னேற்றத்திற்காக தமது உழைப்பை அர்ப்பணித்து, 60 வயதைத் தாண்டிய பின்னர் சமூகத்தில் முறையான அங்கீகாரம் இன்றி செயலிழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முதியவர்களை, சமூகத்தின் முனைப்பான நபர்களாக ஆக்குவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக பாடசாலை சமுதாயம் உள்ளிட்ட முழுச் சமூகத்தையும் விழிப்புணர்வூட்டுகின்ற முறையியலொன்று உருவாக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 45/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறை தொடர்பில் பாடசாலை மாணவர்களின் அறிவை வளர்த்தல்,— இலங்கையின் எதிர்கால இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவும், மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஒப்பீட்டளவில் பயிற்றப்பட்ட ஊழியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் பாடசாலை பாடத் திட்டத்தில் மோட்டார் வாகன தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 46/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பக் கல்வியை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு கல்வியியற் கல்லூரியொன்றை தாபித்தல்,— இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய வளர்ச்சிக்கேற்ப மேற்படி துறையில் பயிற்றப்பட்ட ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கேற்ற வகையில் பாடசாலை மட்டத்தில் அதனை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு மோட்டார் வாகன தொழில்நுட்பத்துறை தொடர்பாக கல்வியியற் கல்லூரியொன்று தாபிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 47/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மோட்டார் வாகன தொழில்நுட்பக் கல்வி பாடத் திட்டங்களை இற்றைப்படுத்தல்,— மோட்டார் வாகன தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் 25-30 வருடங்கள் பழமையான பாடத் திட்டங்களின் கீழேயே நடைபெறுவதால், அந்நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு மேற்படி பாடத் திட்டங்களை இற்றைப்படுத்துவதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 48/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கில் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் தொழில் பாதுகாப்பினை உறுதிசெய்தல்,— முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கில் சார்ந்த நேரடி மற்றும் மறைமுக தொழில்களில் ஈடுபடுவதற்கு விருப்பம் கொண்டுள்ள இலங்கையில் வாழும் இளைஞர்கள், ஓய்வுபெற்ற முப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் மூத்த பிரஜைகள் ஆகிய சமூக குழுக்களின் பொருளாதார பலத்தை மேம்படுத்துவதன் மூலம் மொத்தத் தேசிய உற்பத்திக்கு அவர்களது பங்களிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் குறித்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களது முனைப்புடனான பங்களிப்பை தேசிய பொருளாதாரத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 49/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை/சுதேச சமையற்கலை தொடர்பில் நாட்டினுள் மக்கள் மனப்பான்மைகளை வளர்த்தல்,— இலங்கை/சுதேச சமையற்கலை பற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாட்டினுள் மக்களின் மனப்பான்மைகளை இதன்மீது செலுத்துவதற்காக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களின் பாடநெறியில் சமையற்கலையை ஒரு பாடமாக சேர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் துறை தலையீட்டின் அடிப்படையில் ஆராய்ச்சித் துறைகளை ஊக்குவிப்பதன் ஊடாக புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவும், இதனோடு தொடர்புடைய நிறுவன முறைமைகளை இணைத்து சான்றிதழ், டிப்ளோமா, பட்டம், பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை உருவாக்குவதன் மூலம் இத் துறை பற்றி மக்கள் மத்தியில் விரிவான விதத்தில் மனப்பான்மை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 50/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் உணவுக் கலாசாரத்தை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டுடன் இணைத்தல்,— இலங்கையின் உணவுக் கலையானது சுவையூட்டல் மற்றும் கலவையாக்கல் கலை, சமையற்கலை, நிறமூட்டல், உணவு வெட்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதுடன் இதனோடு இணைந்துள்ள இலங்கையின் உணவுக் கலாசாரம் பற்றி கற்றல், கற்பித்தல் வழிமுறைகள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கும் அதேபோன்று உள்நாட்டு, வெளிநாட்டு மக்களிடையே எமது உணவுக் கலாசாரத்தை பரப்புவதன் ஊடாக இலங்கையின் தனித்துவத்தை சர்வதேச ரீதியாக மேலோங்கச் செய்வதற்குமான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 51/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளை அமைச்சுக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு தயாரித்தல்,— பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்கள் தமது பாடநெறிகள் தொடர்பில் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்துதல் முக்கியமானதாகையால், மேற்படி ஆய்வுக் கட்டுரைகளை மேற்பார்வை செய்யும் பேராசிரியர்களுக்கும் ஆய்வுக் கட்டுரைகள் ஏற்புடையதாகும் அமைச்சுக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பினை ஏற்படுத்தும் முகமாக, குறித்த அமைச்சின் உத்தியோகத்தரொருவரை நியமிப்பதன் மூலம் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அமைச்சின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் நடைமுறை இலக்குகளை பூர்த்தி செய்யக் கூடிய விதத்திலான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 52/ '15

கௌரவ புத்திக பத்திறண,— 18 வயது நிரம்பியவுடன் தேருநர் இடாப்புகளில் பெயரைச் சேர்த்தல்,— தேர்தல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் தேருநர் இடாப்புகளைத் திருத்தும் திகதிக்கு பின்னர் அல்லது முன்னரான திகதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் ஆட்களுக்கு உரிய வயது நிரம்பிய திகதியிலேயே தேருநர் இடாப்புகளில் தமது பெயரை சேர்க்கக் கூடிய விதத்தில் நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமொன்று ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 53/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையினுள் சேலைன் உற்பத்திக்கான முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல்,— இலங்கையினுள் வருடாந்தம் பாரியளவில் சேலைன் பயன்படுத்தப்படுவதுடன், சேலைன் இறக்குமதிக்காக பாரியளவு நிதி வருடாந்தம் வெளிநாட்டுக்கு பாய்ச்சப்படுவதால், மேற்படி வெளிநாட்டுச் செலாவணியை நாட்டினுள் சேமிக்கும் நோக்கத்துடன், இலங்கையினுள் காணப்படுகின்ற உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேலைன் உற்பத்தி செய்வதற்கு அரசு, தனியார்துறை அல்லது கூட்டுறவுத்துறையை இணைத்துக் கொண்டு முறையானதொரு வேலைத்திட்டமொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 54/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேங்காய் நீரை அடிப்படையாகக் கொண்டு புதிய உற்பத்திகளை உருவாக்குதல்,— இலங்கையில் வருடாந்தம் பெருமளவில் தேங்காய் நீர் விரயமாவதால், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைசார்ந்ததொரு வேலைத்திட்டத்தின் கீழ் தேங்காய் நீரை அடிப்படையாகக் கொண்ட புதிய உற்பத்திகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டு உருவாக்குவதற்கான முறையியலொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 55/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கடலில் புதிய வளங்களை ஆய்வு செய்தல்,— மிகப் பெரிய கடற் பிராந்தியத்தைக் கொண்டுள்ளதொரு நாடான இலங்கை, மீன்பிடிக்கைத்தொழிலுக்கு மாத்திரம் முன்னுரிமையளித்துள்ளதோடு, கடல் சார்ந்ததாக பெருமளவு இயற்கை வளங்கள் காணப்படுவதால், நாட்டுக்கு பெரும் எண்ணிக்கையிலான தொழில்வாய்ப்புகளையும், செல்வத்தையும் ஈட்டும் நோக்கத்துடன் கடல் வளங்கள் தொடர்பாக முறைசார்ந்த மேலதிக ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 56/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் மீன் வளத்தை வெளிநாட்டவர்கள் பிடிப்பதைத் தடுத்தல்,— இலங்கையின் மீனவர்களுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கை கடற் பிராந்தியத்திலுள்ள மீன் வளம் வெளிநாட்டவர்களினால் பிடிக்கப்படுவதால், இலங்கை கடற் பிராந்தியத்தில் மீன் பிடிப்பதையும், வெளிநாட்டுப் படகுகள் மீன் பிடிப்பதற்கான இறங்குதுரையாக பயன்படுத்துவதையும் தடுப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 57/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பலா உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அது சார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல்,— மிகவும் சுவையானதும், மருத்துவக் குணம் கொண்டதும், இரசாயனப் பதார்த்தங்கள் இன்றி பயிரிடக் கூடியதுமான பலாச் செய்கையை விஸ்தரிப்பதன் ஊடாக அது சார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெருந்தொகையான வெளிநாட்டுச் செலாவணியை எமது நாட்டினால் ஈட்டிக்கொள்ள முடியுமாபுள்ளதால், அது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 58/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய கமக்காரர் விருது வழங்கல் விழாவொன்றை வருடாந்தம் ஒழுங்குசெய்தல்,— ஒரு நாடு முன்னேற்றமடைய வேண்டுமெனில், முக்கியமாக கமத்தொழிலில் செழிப்புற்றிருத்தல் வேண்டுமென்பதால், நாட்டை வளப்படுத்தும் கமக்காரர்களுக்கு தமது தொழில் தொடர்பாக அபிமானம் ஏற்படும் வகையில் முறைசார்ந்ததொரு ஒழுங்கமைப்புக் கட்டமைப்பின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கமக்காரர் விருது வழங்கல் விழாவொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 59/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சலுகை விலையில் LED மின்குமிழிகளை நுகர்வோருக்கு வழங்குதல்,— இல்லங்களை ஒளியூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் தரம் மிக்க LED மின்குமிழிகளின் விலை அதிகம் என்பதால், மின்சார சபை தலையிட்டு சலுகை விலையிலும் தவணைக் கொடுப்பனவு முறையிலும் இந்த மின் குமிழிகளை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுத்து தேசிய ரீதியில் பெருமளவில் மின்சாரத்தை சேமிப்பதற்கும், LED மின்குமிழிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கும் இயலுமானவாறு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 60/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்கள் தொழிற்சாலைகளை விஸ்தரித்தல்,— இலங்கையினுள் விளையாட்டுப் பொருட்களுக்கு பாரியதொரு சந்தை காணப்பட்ட போதிலும், நாட்டினுள் அவை சிறிய அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற அதேவேளை, அதற்காக சீனா முதற்கொண்ட ஏனைய நாடுகளுக்கு பெருந்தொகை வெளிநாட்டுச் செலாவணி பாய்ச்சப்படுவதால், சிறியதொரு செலவினத்தை ஏற்க வேண்டியதான இக் கைத்தொழிலை கிராமியப் பிரதேசங்களில் விஸ்தரிக்கும் பொருட்டு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்று வகுக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 61/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் மருந்தாக்கல் தொழிற்சாலைகளை ஆரம்பித்தல்,— இலங்கையில் மருந்தாக்கலானது தற்போது ஆகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாலும், மருந்துகளின் இறக்குமதிக்கென வருடமொன்றில் பெருந்தொகையான வெளிநாட்டுச் செலாவணி செலவிடப்படுவதாலும், முன்னேற்றமடைந்த மனித வளத்தைக் கொண்டதொரு நாடு என்ற வகையில் இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்து வகைகளை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்வதற்கான வசதிகளை அரசாங்கத்தின் தலையீட்டுடன் பெற்றுக்கொடுத்து மருந்தாக்கல் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 62/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை பாடத்திட்டத்தில் உளவியல் பாடத்தைச் சேர்த்தல்,— பாடசாலை மாணவர் சமுதாயத்தை ஆரோக்கியமான மனநிலை கொண்ட, சாதுரியமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாக தயார்படுத்தும் பொருட்டு ஆறாம் தரத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பௌத்த உளவியல் மற்றும் மேலைத்தேய உளவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைத்து முறையாக தயாரிக்கப்பட்ட “உளவியலும் தியானமும்” என்ற பெயரில் ஒரு பாடத்தை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 63/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஓய்வுபெற்றவர்களுக்கான உதவி நிலையங்களை அமைத்தல்,— ஓய்வு பெற்றவர்களுக்கான உளவள ஆலோசனைச் சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் பகல்நேர காப்பக சேவைகள் ஆகிய வயோதிகர்களுக்குத் தேவையான பல்வேறு நலன்புரிச் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவி நிலையங்களை அமைப்பதற்கும், மேற்படி நிலையங்களை மையப்படுத்தி ஏதேனும் உற்பத்தி நடவடிக்கையில் ஓய்வு பெற்றவர்களை ஈடுபடுத்துவதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கின்ற அதேவேளை, மேலதிக வருவாயை ஈட்டிக்கொள்ளக் கூடிய வகையிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் நாடு முழுவதிலும் ஓய்வு பெற்றவர்களுக்கான உதவி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 64/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஓய்வுபெற்றவர்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக புதிய லொத்தர் சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தல்,— ஓய்வு பெற்றுள்ள அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கும், அவர்களுடைய நலன்புரி நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்குமாக புதிய லொத்தர் சீட்டு ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 65/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றுலாத் துறை வழிகாட்டுநர்களைப் பயிற்றுவித்தல்,— சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்மிக்கதும், கண்ணியம் மிக்கதுமான சேவையை வழங்குபவர்களாக ஆக்குவதற்கும் மேலும் இவர்களது வாழ்க்கைத் தொழில் மட்டத்தை உயர்த்துவதற்குமாக சுற்றுலாத் துறை வழிகாட்டுநர்களைப் பயிற்றுவிப்பதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 66/ '15

கௌரவ புத்திக பத்திறண,— காணி தொடர்பில் வலுவிலுள்ள சட்டங்களைத் திருத்துதல்,— இலங்கையில் தற்போது போலியான உறுதிகளைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடிச் செயலொன்று நடைபெற்று வருவதோடு, இவ்விடயம் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால், காணி உரிமை பற்றிய பாதுகாப்பு மேம்படுத்தப்படும் வகையிலும், தவறாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய வகையிலும் வலுவிலுள்ள சட்ட முறைமை திருத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 67/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் பவளப்பாறைகளை பாதுகாத்தல்,— இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் அமைந்துள்ள பவளப்பாறைகள் மனிதர்களின் செயற்பாடுகளால் அழிவுறும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால், மேற்படி பவளப்பாறைகளை பாதுகாப்பதற்காக மனித செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு தனிநபர் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தையும் சட்ட வரையறையில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்காக கல்விமாண்கள் குழுவொன்றின் ஊடாக பொருத்தமான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 68/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களில் பெண்களை சேவைக்கு அமர்த்துதல்,— பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும் மேற்படி வான்களில் பயணிக்கின்ற பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருதியும் சகல பாடசாலை வான்களிலும் பணியாற்றுவதற்கு பெண்கள் அமர்த்தப்படுவதை கட்டாயமாக்குவதற்கான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 69/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மருந்துப் பொருட்களின் விலையை குறைத்தல்,— இலங்கையினுள் தேசிய ஓடைதக் கொள்கையினை பிரகடனப்படுத்தி, ஓடைதங்களின் பெயரில் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை துரிதமாக ஆரம்பிப்பதன் மூலம் மருந்துப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தலையிடுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 70/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இணையத் தளத்தின் ஊடாக நடைபெறுகின்ற மருந்துப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட மோசடிச் செயல்களைத் தடுத்தல்,— தற்போது இணையத் தளத்தின் ஊடாக தரமற்ற மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேனிவணப்புப் பொருட்களின் உற்பத்திகள் பாரியளவில் விற்பனை செய்யப்படுவதுடன், இத்தகைய மோசடிச் செயல்கள் எமது நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லிருப்புக்கும் பாரியதொரு அச்சுறுத்தலாகும் என்பதால், இவற்றைத் தடுப்பதற்கான உரிய வேலைத் திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துதல் உகந்ததாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 71/ '15

கௌரவ புத்திக பத்திறண,— விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனையின்றி பயிர்ச் செய்கை செய்தல்,— அதிக நச்சுத்தன்மையுடைய விவசாய இரசாயனப் பொருட்களை இலங்கையில் தடை செய்து, பழைமைவாய்ந்த முறையில் சூழலுக்குகந்த பயிர்ச்செய்கை முறையொன்றை நாட்டில் அறிமுகம் செய்வதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு விவசாய விஞ்ஞானிகள் மற்றும் சூழலியலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து அவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளின் ஊடாக மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் பொருத்தமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 72/ '15

கௌரவ புத்திக பத்திறண,— போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்டெடுத்தல்,— தற்போது இலங்கையில் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்ற போக்கு அதிகரித்துள்ளதால், பாடசாலை மாணவர்களை போதைப் பொருள் பாவனையிலிருந்து மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் தலையிட்டு முறைசார்ந்ததொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 73/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய உற்பத்தித்திறன் குழுவொன்றை நியமித்தல்,— அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற உற்பத்தித்திறன் நிகழ்ச்சித் திட்டங்களின் போது தமது நிறுவனங்களை மிகஉயர்ந்த உற்பத்தித்திறன் மட்டத்தை நோக்கி வழிநடாத்தியுள்ள நிறுவனத் தலைவர்களை இனங்கண்டு அவர்களின் அறிவையும், அனுபவங்களையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில், அந்நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் முறையியல்களை ஏனைய நிறுவனங்களுக்கு ஏற்றவகையில் பதிலீடு செய்யக்கூடியவாறு மேற்படி நிறுவனத் தலைவர்களை உள்ளடக்கியதாக தேசிய உற்பத்தித்திறன் குழுவொன்றை தாபித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 74/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சமுதாய மருத்துவமுறை பற்றிய நிபுணத்துவச் சேவையை மேம்படுத்தல்,— சுகாதார சேவையின் அத்தியாவசிய பிரிவொன்றான சமுதாய மருத்துவமுறை தொடர்பான நிபுணத்துவத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அத்துறையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை அவதானித்து துரிதமாக தீர்த்து வைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 75/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆங்கிலேயர்களால் தேசத் துரோகிகளாக வர்ணிக்கப்பட்ட இலங்கையர்களை தேசிய வீரர்களாக பிரகடனம் செய்தல்,— 1815 ஆம் ஆண்டு தொடக்கம் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெறுதல் வரையான காலப்பகுதியில் ஆங்கிலேயர்களுக்கெதிராக நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய இலங்கையர்கள் தேசத் துரோகிகளாக வர்ணிக்கப்பட்டுள்ளதோடு, இவர்கள் அனைவரையும் விசேட வர்த்தமானப் பத்திரிகையொன்றின் மூலம் தேசிய வீரர்களாக பிரகடனம் செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.76/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல்,— நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற, சந்தைப் படுத்துகின்ற மற்றும் அதற்குப் பக்கபலமாக உள்ள ஆட்கள் மற்றும் நிறுவனங்களை சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் காணப்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து, தேவையான வசதிகளை குறைவின்றி பெற்றுக்கொடுப்பதற்கும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கூடிய வகையில் வலுவிலுள்ள சட்ட முறைமையை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.77/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நச்சுத்தன்மையற்ற உணவுற்பத்தியை ஊக்குவித்தல்,— உணவுடன் தொடர்புடைய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களை இலக்காகக் கொண்டு, தரத்தில் உயர்ந்ததும், ஆரோக்கியமானதுமான உணவுகளை நுகர்வோருக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு ஆற்றக்கூடிய சேவை தொடர்பாக விழிப்புணர்வூட்டி, மனோபாவ ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், அவ்வாறு நச்சுத்தன்மையற்ற உணவுகளை உற்பத்தி செய்கின்ற தொழில்முயற்சியாளர்களுக்கு கௌரவப் பட்டத்துடன் கூடிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிப்பதற்குமான வேலைத் திட்டமொன்று அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.78/ '15

கௌரவ புத்திக பத்திறண,— முறைகேடான விதத்தில் கைப்பற்றப்பட்டுள்ள சரணாலயங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல்,— இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சரணாலயங்களுக்குச் சொந்தமான காணிகள் பல்வேறான ஆட்கள் மற்றும் அமைப்புகளால் சட்ட விரோதமான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளதால், மேற்படி காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் துரிதமாக தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 79/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்,— இலங்கையினுள் தற்போது வசிக்கும் ஆதிவாசி மக்கள் பற்றிய தனியானதொரு தொகை மதிப்பீட்டை மேற்கொண்டு, அவர்கள் உயிர் வாழ்வதில் தற்போது எதிர்நோக்கும் சிரமங்களை முறைசார்ந்த விதத்தில் இனங்கண்டு, அவர்கள் கௌரவமாக வாழக் கூடிய ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதற்குத் தேவையான சாதகமானதொரு திட்டத்தை, ஆதிவாசிகளின் தலைவர்களும் உள்ளடங்கிய விதத்தில் நியமிக்கப்பட்ட கல்விமாதிரிகள் குழுவொன்றின் ஊடாக நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 80/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தினால் சேதமடைந்த தொல்பொருட்களை பாதுகாத்தல்,— முப்பது ஆண்டு கால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவில் அழிவடைந்ததோடு, இருப்பிலுள்ள தொல்பொருட்கள் பற்றிய மதிப்பீடொன்றை மேற்கொண்டு தகவல்களை திரட்டுவதையும், குறித்த தொல்பொருட்களை உறுதி செய்தல், பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொல்பொருளியலாளர்களை உள்ளடக்கிய கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்தல் உசிதமாகுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.81/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பயிர்ச் செய்கைக்கான உள்நாட்டு விதைகளை பிரபல்யப்படுத்துதல்,— விவசாய இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படாது உள்நாட்டு சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி பயிரிடக்கூடிய உள்நாட்டு விதை வகைகளை இனங்கண்டு அத்தகைய விதைகளை துரிதமாக நாடுபூராவும் பரவலாக்கி இரசாயன நச்சுத்தன்மையற்ற உணவுப் பொருட்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 82/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாட்டு மொழிகள் கற்கைக்கான வசதிகளை வழங்கல்,— தனி நபர் அறிவாற்றலை தீர்மானிப்பதற்கு அவரிடமுள்ள மொழியறிவு முதன்மையான காரணியாக அமைவதால் ஆங்கில மொழி தவிர்ந்த ஏனைய முதன்மையான அந்நிய மொழிகளை கற்பதற்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 83/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் செலவிடப்படுகின்ற நிதியை மட்டுப்படுத்தல்,— இலங்கையினுள் நடைபெறுகின்ற அனைத்து தேர்தல்களின் போதும் சில வேட்பாளர்கள் பாரியளவில் நிதியை செலவிடுவதுடன், நிதி செலவிட முடியாத போதிலும், நாட்டுக்கு சேவையாற்றக்கூடிய கல்விமாண்கள் சிலருக்கு இதனால் பாதகமான நிலைமை ஏற்படுவதன் காரணமாக தேர்தல்களுக்கு செலவிடப்படுகின்ற நிதியின் அளவை மட்டுப்படுத்தக்கூடியவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.84/ '15

கௌரவ புத்திக பத்திறண,— காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட தொல்பொருட்களை மீண்டும் பெற்றுக் கொள்ளல்,— இலங்கை காலனித்துவ நாடாக காணப்பட்ட காலத்தில் எமது நாட்டிலிருந்து போர்த்துக்கள், ஒல்லாந்து மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தொல்லியல் பெறுமதிமிக்க பொருட்கள் பற்றிய ஆய்வொன்றை நடாத்தி அப்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 85/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பிக்குமார் நீதிமன்றமொன்றை தாபித்தல்,— பிக்குமார்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை பேணிப்பாதுகாப்பதற்காக அவர்கள் தொடர்பான நீதிமன்ற விடயங்களுக்காக தனியான பிக்குமார் நீதிமன்றமொன்றை தாபித்தல் வேண்டுமெனவும் அந்த நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு சட்ட ரீதியிலான அதிகாரத்தைப் பெறக்கூடிய வகையில் மேற்படி பிக்குமார் நீதிமன்றம் தாபிக்கப்பட வேண்டுமெனவும் இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 86/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நியதிச்சட்ட பிக்குமார் சபையொன்றை நியமித்தல்,— பாராளுமன்றம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கும் கட்டளைச் சட்டங்களுக்கு திருத்தங்களை முன்வைக்கக் கூடியதுமான சட்ட அதிகாரமுள்ள பிக்குமார்களின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட்ட பொதுநிர்வாகம், சட்டம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடர்பாக சிறந்த அறிவையும் அனுபவத்தையும் கொண்டுள்ள கல்விமான்களான பிக்குமார்களை உள்ளடக்கிய நியதிச்சட்ட பிக்குமார் சபையொன்று நியமிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 87/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நீர்ப்பாசனக் கலாசார கற்கை நிறுவனமொன்றைத் தாபித்தல்,— இலங்கையில் காணப்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்திற்கும், வாஸிகள் தொழில்நுட்பத்திற்கும் புத்துயிரூட்டி பேணிப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், கற்கை நெறிகள் மூலம் மேற்படி விடயம் தொடர்பில் அறிவு நிறைந்தவர்களை உருவாக்க இயலுமான வகையில் “நீர்ப்பாசனக் கலாசார கற்கை நிலையம்” என்ற பெயரில் நிறுவனமொன்றை அரசாங்கத்தின் தலையீட்டுடன் ஆரம்பிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 88/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மகாவம்ச கற்கைக்கான நிறுவனமொன்றைத் தாபித்தல்,— இலங்கை வரலாற்றின் சுவடாக விளங்கும் மகாவம்சத்தைக் கற்பதற்காக பிக்குமாரின் தலையீட்டுடன் “மகாவம்சக் கற்கை ஆய்வு தேசிய நிறுவனம்” என்ற பெயரில் நிறுவனமொன்றை அரசாங்கத்தின் அனுசரணையுடன் தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 89/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த விரோத செயற்பாடுகளை தடுத்தல்,— அற நூல்கள் மற்றும் வெளியீடுகளை ஆய்வு செய்யும் மேன்மையான அறிவைக் கொண்ட சட்ட அதிகாரத்துடன் கூடிய கற்றோர்களைக் கொண்ட சங்க சபையொன்றை தாபிப்பதன் மூலம், ஏதேனுமொரு ஆக்கத்தை வெளியிடுவதற்கு முன்னர் அதனை மேற்படி சபைக்கு சமர்ப்பித்ததன் பின்னர், சமூகமயமாக்குவதற்கு தகுதியில்லை எனில், திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கேற்றவாறான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் மூலம் பௌத்த விரோத செயற்பாடுகள், வெளியீடுகள் இயற்றப்படுதல் மற்றும் பௌத்த தர்மத்தை தொடர்புபடுத்தி பொய்யான வரைவிலக்கணங்கள் தோற்றம் பெறுவதை தடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 90/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசப்பற்றுடைய கலைப் படைப்புகளை பாராட்டுதல்,— தேசத்தின் மீது அன்பு மற்றும் சுயமரியாதை ஏற்படும் வகையில் சுதேச மற்றும் கலாசார விழுமியங்களுடன் கூடிய கலைப் படைப்புகளை வருடாந்தம் கௌரவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 91/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையின் பாடசாலை மாணவ மாணவியர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,— இலங்கையின் பாடசாலை மாணவ மாணவியர்களை ஆரோக்கியமான, உடல் நலம்மிக்க மற்றும் உடலுறுதி கொண்ட பிரஜைகளாக சமூகமயப்படுத்தும் நோக்கத்துடன் அவர்கள் தாம் விரும்பும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதற்கும், நடைமுறை ரீதியிலான ஒழுக்கப் பயிற்சியில் ஈடுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் வகுக்கப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 92/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பௌத்த கலாசார தகவல் நிலையமொன்றை ஆரம்பித்தல்,— இலங்கையினுள் அமைந்துள்ள பௌத்த மதத் தலங்கள், அதனுடன் இணைந்த இடைநேர்விளைவான பிரிவுகள் மற்றும் பௌத்த தேரர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, முறைசார்ந்த ரீதியில் கணனிமயப்படுத்தி, நவீன தொழில்நுட்ப கருவிகள், போதியளவு மனித மற்றும் பௌதீக வளங்கள் நிறைந்த “பௌத்த கலாசார தகவல் நிலையம்” எனும் பெயரிலான நிறுவனமொன்று அரசின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 93/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அறநெறிப் பாடசாலை பாடநூல்களை காலத்திற்கேற்ப திருத்துதல்,— பரீட்சையை இலக்காகக் கொண்ட,— அறிவை மட்டும் மையப்படுத்திய பாடநூல்களுக்குப் பதிலாக செய்முறைப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட, அறிவை வளர்க்கக்கூடியதான, நாகரிகமானதொரு சமூகம் உருவாக்கப்படுவதை இலக்காகக் கொண்ட பாடநூல்களை புத்திஜீவிகளை உள்ளடக்கிய சபையொன்றின் ஊடாக தொகுத்து அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்குதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 94/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சர்வதேச பாடசாலைகளின் ஒழுங்குமுறையாக்கலுக்கான சபையொன்றை நியமித்தல்,— இலங்கையின் கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும், சமூக நல்லிருப்புக்கும் பொருந்தக்கூடிய வகையில் சர்வதேச பாடசாலைகளின் விடயப்பரப்புகளை தேவைக்கேற்ப ஒழுங்குமுறையாக்கக்கூடிய முழுமையான அதிகாரத்துடன் கூடிய சபையொன்று நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 95/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தேசிய கல்வி ஆணைக்குழுவை மென்மேலும் முனைப்புடன் செயற்படச் செய்தல்,— சுதேச வரலாற்று அறிவு, பண்பாடுமிக்கதன்மை, உற்பத்திச் சாத்தியத்தன்மை, அறிவுடைமை, பாரம்பரிய அறிவு, தேசப்பற்று, ஆரோக்கியம், திறமைமிக்கதன்மை மற்றும் சிறந்த மனப்பாங்குகளைக் கொண்டிருத்தல் ஆகிய பண்புகளின் மூலம் பூரணத்துவம்மிக்க வெற்றிகரமான பிரசைகளை உருவாக்கக்கூடியவாறு அமைக்கப்பட்ட தேசிய கொள்கையின் ஊடாக ஒட்டுமொத்த கல்வித் திட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய கல்வி ஆணைக்குழுவை மென்மேலும் முனைப்புடன் செயற்படச் செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.96/ '15

கௌரவ புத்திக பத்திறண,— குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணர் சேவையை மேம்படுத்தல்,— சுகாதார சேவையின் அத்தியாவசிய அம்சமொன்றான குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணத்துவத் துறையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை அவதானித்து அவற்றை துரிதமாக தீர்த்துவைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், மேற்படி குடும்ப மருத்துவம் பற்றிய நிபுணர் சேவையை மேம்படுத்துவதற்குமான திட்டங்களை வகுப்பதற்கும் பொருட்டு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 97/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆயுர்வேத மருத்துவர்களின் சேவையை வெளிநாடுகளுக்கு வழங்குதல்,— ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவுசெய்யும் பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக முறைசார்ந்த வேலைத் திட்டமொன்றை அமைத்து நடைமுறைப்படுத்தல் உசிதமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 98/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆயுர்வேத மருத்துவச் சட்டத்தை திருத்துதல்,— தற்போது வலுவிலுள்ள காலம் கடந்த ஆயுர்வேத மருத்துவச் சட்டம் மீதான திருத்தமொன்றைக் கொண்டு வந்து ஆயுர்வேத மருத்துவர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து, அந்த தொழிலுக்குரிய கௌரவத்தையும், மகத்துவத்தையும் பாதுகாக்க புதிய ஆயுர்வேத மருத்துவச் சட்டமொன்றை துரிதகதியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 99/ '15

கௌரவ புத்திக பத்திறண,— புகையிரத பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குதல்,— இலங்கையில் புகையிரத பாதுகாப்பு முறைமையை உருவாக்கிய புத்தாக்குநர்களையும், அத் துறையுடன் தொடர்புடைய கல்விமாண்களையும், புகையிரதத் திணைக்களத்தின் சகல துறைகளினதும் விற்பன்னர்களையும் உள்ளடக்கிய குழுவொன்றின் மூலம் புகையிரத பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 100/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பயணிகள் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தல்,— பேருந்து பயணிகள் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், வருடாந்தம் அச் சேவையை நிராகரிக்கின்ற சுமார் 1% - 2% பயணிகளை தக்க வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், அச் சேவையின் இருப்புக்கு நீண்ட கால அடிப்படையில் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் பொருத்தமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 101/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிங்கள மொழிக்கு நியதியொன்றை வகுத்தல்,— சிங்கள மொழியில் எழுத்து வழக்கு மற்றும் பேச்சு வழக்கு இரு வகைகளை கொண்டுள்ளதோடு, ன, னு, ள, ளு வேறுபாடு, மெல்லின, வல்லின எழுத்துக்களை பயன்படுத்தல் மற்றும் சொல் வகைப்பாடு ஆகியன விவாதத்துக்குரியவையாக உள்ளதால் சிங்கள மொழிக்கென நியதியொன்றை வகுப்பதற்கு கல்விமாண்கள் சபையொன்றை நியமித்து காலத்துக்கேற்ப ஏற்படும் மாற்றங்களையும் கவனத்திற்கொண்டு மொழியின் நிலைத்திருத்தலை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடொன்று வகுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.102/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உக்கிப்போகாத சேதனக் கழிவுப்பொருட்களின் மூலம் சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்துதல்,— பீடை கொல்லிகள் மற்றும் கைத்தொழில் செயற்பாடுகளிலிருந்து வெளியேறும் உக்கிப்போகாத சேதனக் கழிவுப்பொருட்கள் (Persistent Organic Pollutants - POPs) பன்னிரண்டு வகை மாசாக்கல் காரணிகளை உள்ளடக்கியுள்ளதுடன், இவை மனிதனின் உடல் நலத்துக்கு மிகவும் பாதகமாயுள்ளதால், குறித்த இரசாயனப் பதார்த்தங்கள் சுற்றாடலுக்கு வெளியேற்றப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு முறைசார்ந்த ஒரு வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.103/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அரசாட்சியில் பௌத்த தத்துவங்களை சேர்த்தக்கொள்ளல்,— சப்த அபரிஹானீய தர்ம, தச ராஜ தர்ம, ராஜோவாத ஜாதகய, குரு தர்ம ஜாதகய, கண்ட நிந்துக ஜாதகய, தெசதுர ஜாதகய, தேவதர்ம ஜாதகய, சதர சங்ரஹ வஸ்து, சக்கவத்தீ சிஹநாத சூத்ரய மற்றும் தர்ம பிரதிபிகாவ ஆகிய பௌத்த கற்பித்தல்கள் தொடர்பில் பாராளுமன்றம், மாகாண சபை மற்றும் பிரதேச மட்டத்திலான சகல ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விழிப்புணர்வூட்டுவதன் ஊடாக நாட்டின் நல்லாட்சிக்கு அவர்களது வகிபாக பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்திலான ஒரு வேலைத்திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 104/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல்,— புளோரசன்ட் மின்குமிழ், தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, மின் உபகரணங்கள், பட்டரி, கனணி மற்றும் அவற்றின் பாகங்கள் கழிவுப் பொருட்களாக சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகையில் ஆசனிக், கட்மியம், பாதரசம் மற்றும் ஈயம் ஆகிய கன உலோகங்கள் சுற்றாடலில் சேர்க்கப்படுவதால், குறித்த இலத்திரனியல் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை தயாரித்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 105/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டில் நல்லாட்சியை தாபித்தல்,— சீரற்ற ஆட்சியின் பண்புகளான தான்தோன்றித்தனமான கொள்கையாக்கம், அதிகாரவாதம், அமுலாக்கப்படாத மற்றும் அநீதியான சட்டங்கள், நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், அரசியலில் பிரஜைகளின் பங்களிப்பு குறைவடைதல் மற்றும் ஊழல் பரவுதல் ஆகிய விடயங்களை எமது நாட்டில் குறைவின்றிக் காணக்கூடியதாக உள்ளதோடு, இதன் காரணமாக நாட்டில் சீரற்ற ஆட்சி நிலவுகின்றமை தென்படுகின்றமையால், நாட்டில் நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 106/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாடுகளிலுள்ள இலங்கைக்கு சொந்தமான சுவடிகளை மீள்பெற்றுக்கொள்ளல்,— இலங்கைக்கு சொந்தமான பெறுமதியான பல சுவடிகள் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் காணப்படுவதுடன், இவற்றில் உள்ளடங்கியுள்ள அறிவை தற்போதைய இலங்கை சமூகம் இழந்துள்ளமையால், மேற்படி சுவடிகளை எமது நாட்டுக்கு மீள்ப் பெற்று இவற்றில் அடங்கியுள்ள புராதன அறிவை சமூகமயம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 107/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உயிர் பல்வகைத்தன்மையை பாதுகாப்பதற்காக கமத்தொழிலின் பங்களிப்பைப் பெறுதல்,— தனிப் பயிர்ச்செய்கை முறைக்கு பதிலாக பல்வகைப் பயிர்ச்செய்கை முறை மற்றும் கலப்புப் பயிர்ச்செய்கை முறையை பிரபல்யப்படுத்தல், உயிர் பல்வகைத்தன்மைக்கு கேடு விளைவிக்கும் இரசாயன பதார்த்தங்களை கமத்தொழிலிருந்து நீக்குதல் மற்றும் ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவ முறைமைகளை பயன்படுத்தல் ஆகியவற்றின் ஊடாக நாட்டில் உயிர் பல்வகைத்தன்மையை பாதுகாப்பதில் விவாசாயிகளை ஈடுபடுத்துகின்றதான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 108/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மக்களின் உணவு கிடைக்கும் உரிமையை பாதுகாத்தல்,— ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் கட்டமைப்புக்களுக்கு அமைய உணவு கிடைப்பதற்கான அடிப்படை உரிமையை இலங்கை மக்கள் இழக்கும் நிலைமை, அரசாங்க கொள்கை வகுத்தல் மற்றும் அமுல்படுத்துவதில் காணப்படுவதாலும், மேற்படி சமவாயங்களுக்கு அமைய நாட்டு மக்களின் உணவுப் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பு முற்றாக அரசாங்கத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாலும் அரசாங்கம் தலையீடு செய்து உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துகின்ற மற்றும் சுகாதார ரீதியில் பாதுகாப்பான உணவு நாட்டு மக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்கின்ற முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை வகுத்து மக்களின் உணவு கிடைக்கும் அடிப்படை உரிமையை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 109/ '15

கௌரவ புத்திக பத்திறண,— அசேதனப் பொருட்களை முகாமைத்துவம் செய்தல்,— அசேதனப் பொருட்களை மீள்சுழற்சிக்கு உள்ளாக்குதலும், அசேதனப் பொருட்களின் உபயோகத்தைக் குறைப்பதும், உபயோகத்திலிந்து நீக்கப்படுகின்ற அசேதனப் பொருட்களை சேகரிப்பதற்குமான பொறிமுறையொன்றை அமைத்தல் மற்றும் அசேதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கான சுற்றாடல் சட்ட, விதிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுற்றாடல் முறைமையின் பாதுகாப்பு மற்றும் நன்றிலைத்திருத்தலுக்காக அசேதனப் பொருட்களை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 110/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுதேச மருந்துகள் மற்றும் கைமருந்துகள் பற்றி பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டல்,— ஆரோக்கியமான தேசமொன்றைக் கட்டியெழுப்பல் மற்றும் சுதேச ஆயுர்வேதத்தின் நன்றிலைத்திருத்தலை அடிப்படை நோக்கமாகக் கொண்டு சுதேச மருந்து வகைகள் மற்றும் கைமருந்துகள் பற்றி முறைசார்ந்த விடய விளக்கங்களைக் கொண்ட பாடமொன்றை பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதன் மூலம் சுதேச மருந்துகள் மற்றும் கைமருந்துகள் பற்றி பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 111/ '15

கௌரவ புத்திக பத்திறண,— தாய், சேய் போஷாக்கின்மையை ஒழித்தல்,— இலங்கையில் எடைகுறைந்த மகப்பேற்று வீதம் 25% எனும் உயர் பெறுமானத்தை கொண்டுள்ளதோடு, அதற்கான பிரதான காரணியாக அமைவது ஊட்டச்சத்துமிக்க உணவுப் பற்றுக்குறையே என்பதால், தாய், சேய் போஷாக்கின்மையை ஒழிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வறியோர்களுக்கு வழங்குவதை முதன்மையாகக்கொண்ட வேலைத்திட்டமொன்று அமுலாக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 112/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சுற்றாடலைப் பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான நாடொன்றைக் கட்டியெழுப்புதல்,— இன்று இலங்கையில் சுற்றாடல் மாசடைதல் அதிகரித்துள்ளமையால் நீர் மற்றும் உணவுகளில் கதிரியக்கத் தன்மை அதிகரித்துள்ளதோடு, எதிர்காலத்தில் மனிதனுக்குப் பீடிக்கின்ற ஒருசில நோய்களின் நோய்க் காரணிகளைக்கூட கண்டுபிடிப்பது சிரமமானதாக அமையலாம் என்பதால், இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்வதற்காக கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றைப் பெற்று, அதன் விதப்புரைகளை அமுலாக்குவதன் ஊடாக நாட்டிலுள்ள மக்களின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.113/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நாட்டின் பாதுகாப்புக்கு கமத்தொழிலைப் பேணுதல்,— முதலாளித்துவத்தின் மூன்றாவது கட்டமாகிய இரண்டாவது உலக மகா யுத்தத்துக்கு பிற்பட்ட காலத்தில் கமத்தொழில் வாழ்க்கை முறையானது பசுமைப் புரட்சியுடன் முழுமையாகவே மாற்றமடைந்த காரணத்தினால் தற்போதைய உலகளாவிய சமூகம் எதிர்கொண்டுள்ள சுற்றாடல் மாசடைதல், ஆரோக்கியத்தை இழத்தல் மற்றும் தூய்மையான உணவு காணப்படாமை, ஆகிய இடர்காண் நிலைமைகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை நிலைபேறான கமத்தொழில் பிரயோகங்களுக்கு ஊக்குவிப்பதன் மூலமும் விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசு கொள்கைகளை நாட்டினுள் தாபிப்பதன் மூலமும் நாட்டின் எதிர்காலம் பேணப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 114/ '15

கௌரவ புத்திக பத்திறண,— சிக்கலான உலகளாவிய சந்தையின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்தல்,— உலகமயமாக்கலின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட உலக வர்த்தக முறைகள் மனிதனின் மனதை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அவன் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வந்த ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சியடைந்த தத்துவக் கருத்துக்களும் மனித மனங்களிலிருந்து பறித்தெடுக்கப்படுதல் தற்காலத்தில் இலங்கையர்களுக்கும் பொதுவானதென்பதால், சந்தைப் பொருளாதாரத்தினுள் கட்டியெழுப்பப்படுகின்ற சிக்கலான வாழ்க்கை முறையையும் அதனைத் தொடர்ந்து எழுகின்ற சிக்கலான சமூகப் பிரச்சினைகளையும் தீர்த்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை முறையொன்றை நோக்கிச் செல்வது எவ்வாறு என்பது பற்றி மக்களை அறிவுட்புடையவர்குரிய வேலைத்திட்டமொன்றும் அறிவார்ந்த கருத்தாடலொன்றும் நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 115/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கைக்குத் தேவையான சீனியை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்தல்,— சீனியை உற்பத்தி செய்வதற்குத் தேவையான வளங்களை இலங்கை தன்னகத்தே கொண்டிருப்பதால், சிறந்த முகாமைத்துவத்துடன், வினைத்திறனாகவும் திட்டமிட்ட வகையிலும் செயலாற்றி நாட்டுக்குத் தேவையான சீனியை உற்பத்தி செய்வதற்கும் சீனியை சுத்திகரிப்பதற்கும் தேவையான தொழிற்சாலைகளை அரசாங்கம் தாபித்து சீனிக் கைத்தொழிந்துறையை பாதுகாத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 116/ '15

கௌரவ புத்திக பத்திறண,— நக்கிள்ஸ் வன ஒதுக்கத்தைப் பாதுகாத்தல்,— இலங்கையின் ஒட்டுமொத்த சுற்றாடல் முறைமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கூருணர்வுமிக்க சுற்றாடல் முறையொன்றாகிய நக்கிள்ஸ் வன ஒதுக்கமானது தற்போது மனித செயற்பாடுகளின் காரணமாக கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோடு, இன்றைய சந்ததியினருக்கும் அதேபோன்று எதிர்கால சந்ததியினருக்கும் மேற்படி சுற்றாடல் அழிவின் காரணமாக ஆபத்தான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிடுவதால், மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களை அகற்றி நக்கிள்ஸ் வன ஒதுக்கத்தின் சுயாதீனமான இருப்பை துரிதமாக உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 117/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மன்னன் இராவணன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல்,— மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதிலும், முறைசார்ந்த ஆய்வொன்றின் மூலம் அவர் தொடர்பாக நாட்டு மக்களின் மனப்பாங்குகளை மேம்படுத்துவதற்கும் மன்னன் இராவணனுக்கு இருந்த அறிவினை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கும், இலங்கை வரலாற்றில் மறைந்துபோயுள்ள அத்தியாயமொன்றை வெளிக்கொண்டு வருவதற்கும் இயலுமாயுள்ளதால் புத்திஜீவிகள் குழுவொன்றின் மூலம் மன்னன் இராவணன் தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 118/ '15

கௌரவ புத்திக பத்திறண,— புலமை சார்ந்த வறுமையை ஒழித்தல்,— பௌதீக வர்த்தகப் பொருட்கள் புழங்கும் வேகத்திற்கு நிகராக அறிவு, புலமை மற்றும் மானிட ஒழுக்க விழுமியங்கள் மக்களை சென்றடையாமை காரணமாக அறியாமை தலைதாக்கியுள்ளதன் மூலம், புலமைசார்ந்த வறுமை எமது நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினையாக இருந்த போதிலும் அது தொடர்பாக நாட்டினுள் குறைந்தளவு கவனமே செலுத்தப்படுவதனால் நாட்டு மக்களின் புலமைசார்ந்த வறுமையை இல்லாமல் செய்வதற்காக, சகல வயதுப் பிரிவினரும், உள்ளடங்குகின்ற வகையில் முறைசார்ந்த விதத்தில் திட்டமிடப்பட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 119/ '15

கௌரவ புத்திக பத்திறண,— காலாவதியான ஓளடதங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்தல்,— தற்போது இலங்கையில் காலாவதியான ஓளடதங்கள் சந்தையிலும் அரசு வைத்தியசாலைகளிலும் பாவனைக்கு வரும் ஆபத்து காணப்படுவதனால் அரசின் சுகல் பிரிவினரும் தலையிட்டு செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரித்து காலாவதியான ஓளடதங்களை சந்தையிலிருந்து அகற்றுவதற்கும் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 120/ '15

கௌரவ புத்திக பத்திறண,— எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுத்தல்,— இலங்கையில் தற்போது இனம்காணப்படாத அண்ணளவாக 3000 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளதால், அவர்களை இனம்கண்டு சிகிச்சையளிப்பதற்கும், எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பதற்கும் பயனுறுதியானதும், பொருத்தமானதுமான கருத்திட்டமொன்று துரிதமாக ஆரம்பிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 121/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வெளிநாடுகளில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகும் பெண்களுக்கு நிவாரணமளித்தல்,— இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண் சேவைக்கென வெளிநாடு சென்ற பின்னர் நிகழும் பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாக ஏற்படும் கருத்தரிப்புகளால் இலங்கைச் சமூகத்தில் உருவாகியுள்ள பிரச்சினை நிலைமைகளைத் தீர்ப்பதற்கான ஒழுங்கான முறையியலொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு கல்விமாண்கள் மற்றும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 122/ '15

கௌரவ புத்திக பத்திறண,— வன ஒதுக்கங்கள் மற்றும் சரணாலயங்களின் பாதுகாப்பைத் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுதல்,— அண்மைக் காலமாக இலங்கையிலுள்ள வன ஒதுக்கங்கள் மற்றும் சரணாலயங்களின் அழிவு அதிகரித்து வருவதோடு, இலங்கையின் சுற்றாடல் சமநிலைக்கு அதன் மூலம் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால், இந்த அழிவை நிறுத்துவதற்காக மக்களின் மனப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கும் அதேபோன்று அமுலிலுள்ள சட்ட ஏற்பாடுகளை முறைசார்ந்ததாக மற்றும் கடுமையானதாக இருக்கக்கூடியவாறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 123/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பல்வேறு சமய குழுக்களாலும் ஏற்படுத்தப்படுகின்ற சமூகத் தாக்கங்கள் பற்றி ஆய்வு செய்தல்,— பிரதானமான போக்கிலுள்ள சமயக் கருத்தியல்களை விமர்சித்துக் கொண்டு, அச் சமயங்களின் உப பிரிவுகளாக தமது வியாக்கியானங்கள் மற்றும் விளக்கங்களை சமூகமயப்படுத்துகின்றதும், புதிய கருத்தியல்களை முன்வைத்து, அக் கருத்தியல்களை ஏற்றுக்கொள்கின்ற ஆட்களை அணிதிரட்டுகின்றதுமான, சமய மற்றும் வேறு தோற்றங்களில் சமூகமயமாகி இருக்கின்ற குழுக்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுடைய கருத்தியல்கள், செயற்பாடுகள் மற்றும் சமூகத்திற்கு அவர்களால் ஏற்படுகின்ற தாக்கங்கள் எவ்வாறானவை என்பதைப் பற்றிய மதிப்பீடொன்றை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சமயத் தலைவர்கள் மற்றும் கல்விமாண்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்து, அறிக்கையொன்றைப் பெற்று அதன் விதப்புரைகளை செயற்படுத்துதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.124/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உயர் தரத்திலான மட்பாண்டங்களை உற்பத்தி செய்தல்,— சமையலின் போது எரிவாயு மற்றும் மின்சாரம் விரயமாகாத வகையில் துரிதமாக வெப்பத்தை உள்ளீர்த்துக்கொள்ளக்கூடிய மட்பாண்டங்களை உற்பத்தி செய்து சந்தைக்கு வழங்குவதற்குத் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மட்பாண்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உணவு சமைக்கக்கூடிய இயலுமை தொடர்பாகவும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்ற தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 125/ '15

கௌரவ புத்திக பத்திறண,— ஆன்மீக உளவியல் துறைக்கு பௌத்த தர்மத்திலிருந்து செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளல்,— உள்ளம் பற்றிய புத்தபிரானின் ஒருசில விளக்கங்கள் நவீன விஞ்ஞானத்தாலும் கண்டறிய இயலாத அளவுக்கு ஆழமானதாக உள்ளதால், அது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் நிகழ்காலத்தில் ஆன்மீக உளவியல் துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு பௌத்த தர்மத்தைத் தழுவிவியதான வரைவிலக்கணங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கக்கூடிய வகையில், சம்பந்தப்பட்ட துறை பற்றிய பரந்த அறிவுபடைத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கல்விமான்களைக் கொண்ட குழுவொன்றைத் தாபித்து, அதனுடாக பௌத்த தர்மத்தை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தவும், இலங்கையின் நற்பெயரை மேம்படுத்தவும், ஆன்மீக உளவியல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் அரசாங்கம் இடையீடு செய்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 126/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கற்றறிவாளர் மத்தியில் தொல்பொருளியல் விடயத்தைப் பிரபலப்படுத்துதல்,— கற்றறிவாளர் மத்தியில் தொல்பொருளியல் விடயத்தைப் பிரபலப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக பாடசாலைப் பாடத்திட்டத்தில் மேற்படி பாடத்தைச் சேர்த்துக் கொள்வதையும் பல்கலைக்கழகங்களில் தொல்பொருளியல் விடயப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதையும், அதன் மூலம் தொல்பொருளியல் விடயத்துறையை நாடெங்கிலும் பரப்புவதன் மூலம் உருவாகின்ற கல்விமான்களிடமிருந்து சாதகமான சேவையை பெற்றுக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நீண்டகால ரீதியில் திட்டமிட்டு உருவாக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 127/ '15

கௌரவ புத்திக பத்திறண,— உணவு வகைகளில் உள்ளடங்கியுள்ள நச்சுத்தன்மையைப் பற்றி ஆராய்வதற்காக விஷேட தரநிர்ணய நிறுவனமொன்றை தாபித்தல்,— கமத்தொழிலின்போது பயன்படுத்தப்படும் இரசாயன பதார்த்தங்களின் காரணமாக உணவுப் பொருட்களிலும் நச்சுத்தன்மை கலந்துள்ளதுடன், இது பற்றி கண்டறிவதற்கு ஏற்புடைய தரநிர்ணய நிறுவனமொன்று ஏற்கனவே இலங்கையினுள் நிறுவப்படாமையினால் இவ்விடயத்திற்கென விஷேட தர நிர்ணய நிறுவனமொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 128/ '15

கௌரவ புத்திக பத்திறண,— யாசகர்கள் யாசிப்பதற்குப் பயன்படுத்துகின்ற சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்தல்,— இலங்கையில் யாசகர்கள் சிறுவர்களுடன் யாசிப்பதைத் தடை செய்து, யாசிப்பதற்காகப் பயன்படுத்துகின்ற சிறுவர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை சிறந்த பிரசைகளாக சமூகமயப்படுத்தத் தேவையான தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.129/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கையில் பிக்குணிகள் சாசனத்தை இடையறாமல் பேணிவருவதற்கான முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்,— மஹா பிரஜாபதி கோதமி பிக்குணியுடன் தொடங்கிய பாரத பிக்குணிகள் சாசனம் சங்கமித்தா பிக்குணியின் இலங்கை வருகை மூலமாக இலங்கையில் நன்கு தாபிக்கப்பட்டபோதிலும், பிற்காலத்தில் மறைவடைந்தமையால், அண்மைக்காலத்தில் சியாமோபாலீ மஹா நிக்காயவின் ரங்கிரி தம்புலு தரப்பினரால் மீளவும் தாபிக்கப்பட்டதோடு, அவ்விதமாக தாபிக்கப்பட்ட பிக்குணிகள் சாசனத்திற்கு முறைசார்ந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக அரசாங்கம் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்களை உள்ளிட்ட ஏற்புடைய அனைத்து துறைகளினதும் தலைமையில் சரியான உரையாடலை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அவ்வுரையாடலின் இறுதியில் முறைசார்ந்த வழிமுறையொன்றின் ஊடாக இலங்கையில் பிக்குணிகள் சாசனத்தை இடையறாமல் பேணிவருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.130/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை பிக்குமார் கூட்டமைப்பினை கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கமைத்தல்,— இலங்கை பிக்குமார் கூட்டமைப்பில் பிக்குமார்கள் தரப்பினர்களாக பிரிந்துள்ளமையால் கட்டமைப்பு ரீதியாக ஒழுங்கமையாதுள்ளதோடு, அதன் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சடங்குமுறைகளில் பிக்குமார்கள் ஏகோபித்த நிலையில் இல்லாமை நாட்டுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஒட்டுமொத்த பிக்குமார் சமூகத்திலும் ஏகோபித்தநிலையினை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டமொன்றினை தயாரிக்க அரசாங்கம் தலையீடு செய்யவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.131/ '15

கௌரவ புத்திக பத்திறண,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுதல்,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மக்கள் நேயமிக்கதான முறையில் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான திட்டங்களை தயாரிப்பதற்காக கல்விமான்சன் சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்களுடைய பரிந்துரைகளுக்கமைய, கூட்டுத்தாபனத்தில் நிலவும் ஊழல், மோசடி மற்றும் நிருவாகப் பிரச்சினைகளை தீர்த்து பயனுறுதியான ஒரு தேசிய நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான சூழலை அரசாங்கம் தலையீடுசெய்து உருவாக்க வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.132/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மருந்தாக்கலுக்கு தேவையான அளவு கஞ்சாவை பயிரிடுவதற்கு சுதேச மருந்துவர்களுக்கு அனுமதி அளித்தல்,— இந்தியாவிலிருந்து இரகசியமான வழிகளின் ஊடாக நாட்டினுள் கொண்டுவரப்படுகின்ற இராசயனப் பொருட்கள் கலந்த கஞ்சாவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற சுதேச மருந்துகளின் தரம் குறைவடைவதால், ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்கின்றபோது, தமது மருந்துகளின் தரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக, கஞ்சாவை அத்தியாவசிய ஒளடதமாக பயன்படுத்தும் அரச அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மருந்துவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கஞ்சா தாவரத்தை பயிரிடுவதற்கு அனுமதி அளிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.133/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மரக்கறிச் செய்கையாளர்களுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுத்தல்,— மரக்கறி மொத்த வியாபாரத்தில் நிகழும் கப்பம் பெறுதல் மற்றும் விலையை தீர்மானித்தல் முதலிய செயற்பாடுகளின் ஊடாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒழுங்கமையப் பெற்ற வர்த்தக தனியுரிமையினால் மரக்கறிச் செய்கையாளர்களுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இற்றைவரை அமுலாக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்திருப்பதால், விவாசாயிகளுக்கு நியாய விலையை பெற்றுக்கொடுப்பதை அடிப்படையாகக் கொண்ட, அழுத்தங்களற்ற சந்தையொன்றினை அரசாங்கத்துறை வர்த்தக நிறுவனங்கள் தலையீடு செய்து உருவாக்கிச் செயற்படுத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.134/15

கௌரவ புத்திக பத்திரண,— பாடசாலைப் பிள்ளைகளின் முக்கியத்துவத்தை சமூகமயமாக்கல்,— பெற்றோர், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பாடசாலை வான் சாரதிகளுக்கு பிள்ளைகளின் முக்கியத்துவம் பற்றி சமூகவியல் மற்றும் உளவியல் முறையியல்களைக் கொண்டு எளிதாக விளக்கி, நாட்டினதும் சமூகத்தினதும் எதிர்கால நல்லிருப்புக்காக பிள்ளைகளை சமூக சவால்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றிய கலந்துரையாடலொன்றை நடத்துவதற்காக தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டமொன்றை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.135/15

கௌரவ புத்திக பத்திரண,— பெண்களுக்கான ஒடுக்குமுறைகளைக் குறைத்தல்,— இன்றைய உலகளாவிய சமூகத்தில் பெண்களுக்கு நேரிடுகின்ற தொல்லைகளான தொழில் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாதல், தனியார் சொத்துரிமை முறை ஆண்களை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளமை, சமமாகக் கருதப்படாமை மற்றும் குடும்ப அமைப்பினுள் சிறைப்பட்டுள்ளமையின் காரணமாக தொழில்பெயர்ச்சிக்கு தடைஏற்படுதல் ஆகிய விடயங்கள் இலங்கைப் பெண்களுக்குப் பொதுவானவையாக உள்ளதால், அவர்களின் நல்லிருப்புக்காக இந்த அசௌகரியமான சூழலை சீராக்கி நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.136/15

கௌரவ புத்திக பத்திரண,— தொல்பொருளியல் திணைக்களத்தை மேம்படுத்தல்,— இலங்கையினுள் அமையப்பெற்றுள்ள தொல்பொருள்களை பேணிக்காப்பதற்கான ஆற்றல் தொல்பொருளியல் திணைக்களத்திடம் இல்லாமைக்கான காரணம் தற்போது நிலவுகின்ற மனித மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறையாகும் என்பதால், கல்விமாண்கள் குழுவொன்றின் மூலம் தொல்பொருளியல் திணைக்களத்திலுள்ள குறைபாடுகள் பற்றி ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.137/15

கௌரவ புத்திக பத்திரண,— தூரப் பயணச் சேவை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்கியமான உணவு, குடிபானங்களை பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்தல்,— தூரப் பயணச் சேவை பேருந்துகள் உணவு, குடிபானங்களை பெற்றுக்கொள்வதற்கு நிறுத்தப்படும் சிற்றுண்டிச் சாலைகளின் தரம் மிகக் கீழ் மட்டத்தில் உள்ளதால் பயணிகளின் ஆரோக்கியத்திற்கு பாதகமானதாயுள்ளதோடு, மேற்படி சிற்றுண்டிச் சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்காக எப்போதும் பின்னாய்வு செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.138/15

கௌரவ புத்திக்க பத்திரண,— அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட கம்பனிகளை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுதல்,— அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட கம்பனிகள் நடத்தில் இயங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளதால், கல்விமாண்கள் குழுவொன்றை நியமித்து மேற்படி நிறுவனங்களின் இலாபகரத்தன்மையை உயர்த்துவதற்குத் தேவையான விதப்புரைகளை தயாரித்து, அவ்விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மேற்படி கம்பனிகளின் இலாபகரத்தன்மையை உயர்த்துவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.139/'15

கௌரவ புத்திக பத்திறண,— பாதுகாக்கப்பட்ட வனங்களினுள் இடம்பெறுகின்ற சட்டவிரோதச் செயல்களை நிறுத்தல்,— இலங்கையின் பாதுகாக்கப்பட்ட வனங்களினுள் இடம்பெறுகின்ற சட்டவிரோத பயிர்ச்செய்கை, பல்வேறு நிர்மாணிப்புக்கள், காடுகளை வெட்டித்துப்புரவாக்கல் மற்றும் பாதுகாப்பு வன எல்லைகளை மாற்றியமைத்தல் ஆகியன அழிவுக்கு காரணமாக அமைகின்ற மனித செயற்பாடுகளின் சுற்றிவளைப்புக்கு விசேடமாக வலுவூட்டப்பட்ட பொலிஸ் வனப்பாதுகாப்புப் பிரிவொன்றை தாபிக்க அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.140/'15

கௌரவ புத்திக பத்திறண,— பவளப் பாறைகளை பேணிப்பாதுகாத்தல்,— கடல்நீரின் வெப்பநிலை அதிகரித்தல் மற்றும் மனிதசெயற்பாடுகள் காரணமாக பவளப்பாறைகள் அழிவடையும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதால் இலங்கைக் கடல் வலயத்தைச் சூழவுள்ள பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கும், புதிய பவளப்பாறைகள் உருவாவதற்குப் பொருத்தமான சூழல் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் தேவையான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல்களை தயார்செய்து அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தலையீடுசெய்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.143/'15

கௌரவ அப்துல்லா மஹரூப்,— கால்நடைகளுக்கு உகந்த மேய்ச்சல் நிலம் ஒதுக்குதல்,— திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 250,000 கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்படுவதாலும் மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட நிலம் இம்மாவட்டத்தில் காணப்படாமையால் பால் உற்பத்தியை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை பாதிப்புக்கு உள்ளாவதாலும் திருகோணமலை மாவட்டத்தில் உகந்ததொரு மேய்ச்சல் நிலம் அறிவிக்கப்பட்டு ஒதுக்கப்படுவதுடன் வர்த்தமானப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.145/'15

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— அரசு நிறுவனங்களினால் பொதுமக்களுக்கு ஏற்படும் துர்செயல்கள் பற்றி ஆராய்வதற்கான ஒரு நிறுவனத்தை தாபித்தல்,— பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசு நிறுவனங்களுக்கு வருகைதரும் பொதுமக்களுக்கு ஏற்படும் முறையற்ற செயல்கள் மற்றும் அநீதிகளை ஆராய்வதற்காகவும், குறித்த அநீதிகளை விசாரிப்பதற்காகவும் சட்டத் தத்துவத்துடன் கூடிய நிறுவனமொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.150/'15

கௌரவ ஹேஷா விதானகே,— பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான ஒழுங்கான முறையியலொன்றை தயாரித்தல்,— இலங்கையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றபோது இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கட்சி, நிற பாகுபாட்டு முறையை புறக்கணித்துவிட்டு, நியாயத்தை நிலைநாட்டுவதற்காக ஒழுங்கான முறையியலொன்றை திட்டமிட்டு, அதனை ஒரு கொள்கையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரசியல்வாதிகளின் முன்னிலையில் பட்டதாரிகள் இழிவாக நடத்தப்படாத வகையில் செயலாற்றுவதல் வேண்டுமெனவும் இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.151/'15

கௌரவ ஹேஷா விதானகே,— தோட்டங்களைச் சார்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்,— தோட்டங்களைச் சார்ந்து தமிழ் மக்கள் வாழும் சுற்றுச்சூழலில் மின்சாரம், நீர் வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதுடன், இந்நிலைமையானது பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலும், இம்மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், இந்த லயன் வீட்டுக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, இதற்குப் பதிலாக புதிய முறைசார்ந்த தனி வீட்டுத் திட்டமொன்றை தயாரிப்பதற்குத் தேவையான துரித வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.154/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி மாவட்டத்தில் தொடர்மாடி வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தல்,— கண்டி மாவட்டத்தில் நிலவுகின்ற காணி மற்றும் வீட்டுப் பற்றாக்குறைக்குத் தீர்வொன்றாக கண்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உரித்தான பயிர்ச்செய்கை செய்யப்படாதுள்ள காணிகளைத் தேர்ந்தெடுத்து, தொடர்மாடி வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்கி வீடுகள் இல்லாத கண்டி மாவட்ட நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு துரிதமாக வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.155/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— 12 ஆண்டுகள் இராணுவ கடமைகளில் ஈடுபட்டிருந்த முப்படைவீரர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தல்,— இலங்கை முப்படைச் சேவையில் 22 ஆண்டுகள் பூர்த்தியடைந்த பின்னர் ஓய்வு பெறக்கூடிய வழிமுறையொன்று நடைமுறையில் உள்ளதால், வடக்கு கிழக்கில் இராணுவ நடைவடிக்கைக் கடமையில் 12 ஆண்டு காலம் தொடர்ச்சியாக சேவையாற்றிவிட்டு இச்சேவைகளிலிருந்து நீங்கியுள்ளவர்கள் தற்சமயம் மிக நிர்க்கதி நிலையில் உள்ளதால் மேற்படி முப்படை மற்றும் பொலிஸ் சேவையில் கடமையாற்றியவர்களுக்கு பகுதியளவு ஓய்வூதியமொன்றை பெற்றுக்கொடுக்கும் வழிமுறையொன்றை விரைவில் தயாரித்து இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது உசிதமாகுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.156/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி நகரில் காணப்படும் வாகன நெரிசலை குறைத்தல்,— இலங்கையின் இரண்டாவது தலைநகரான கண்டி நகர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் சுற்றுலா நிலையமாக காணப்படுவதாலும், கண்டி நகருக்கு அன்றாடம் பெரும் எண்ணிக்கையான மக்கள் வருகை தருவதுடன் இம்மக்கள் கண்டி நகரிலும் அண்மித்த வீதிகளிலும் உள்ள அதிக வாகன நெரிசல் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாலும், கண்டி நகரில் வாகன நெரிசலை குறைப்பதற்காக துரித தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.157/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி நகரத்தில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றை ஆரம்பித்தல்,— கண்டி மாவட்டத்தில் பெருமளவிலான முஸ்லிம் மக்கள் வாழ்வதுடன், கண்டி நகரை அண்மித்தாக முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றை அமைக்க வேண்டுமென்பது இப்பிரதேச மக்களினது நீண்ட கால கோரிக்கையாகவும் அமைந்துள்ளமையால், மிக விரைவில் கண்டி நகரத்தில் முஸ்லிம் ஆண்கள் கல்லூரியொன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.158/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல்யமிக்க பாடசாலைகளின் முதலாம் தரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக புதிய கட்டடங்களை நிர்மாணித்தல்,— கண்டி நகருக்கு அண்மையிலுள்ள பிரபல்யமிக்க பாடசாலைகளின் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு பெரும் தொகையானோர் விண்ணப்பித்த போதிலும், இப்பாடசாலைகளில் இடவசதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பிள்ளைகளை அனுமதித்தல் மிகவும் சிரமமானதாக அமைந்துள்ளமையால், கண்டி நகரை அண்மித்துள்ள முதன்மையான பாடசாலைகளுக்கு, முதலாவது தரத்துக்கான வகுப்புகளை நடாத்துவதற்காக புதிய கட்டடங்களை மிக விரைவில் நிர்மாணித்துக்கொடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா 159/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— கண்டி பல்லேகலே சுதந்திர வர்த்தக வலயத்தை முறைசார்ந்த விதத்தில் விரிவுபடுத்தல்,— கண்டி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்றி பெருமளவிலான இளைஞர் யுவதிகள் இருக்கின்ற காரணத்தினால், இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை துரிதமாக வழங்குவதற்காக கண்டி பல்லேகலே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்களையும் முறைசார்ந்ததாக அமைத்து அதிகமானோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுப்பதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா 160/'15

கௌரவ லக்கி ஜயவர்தன,— மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழுவை மீள தாபித்தல்,— ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளான மலைநாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் பொருட்டு தாபிக்கப்பட்டிருந்த மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழு கடந்த ஆட்சிக் காலத்தின்போது செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் மலைநாட்டு மக்களுக்கு நேர்ந்துள்ள அநீதிகளுக்கு நீதி வழங்குவதற்காக மலைநாட்டு கிராமிய புனர்வாழ்வளிப்பு ஆணைக்குழுவை மீள முறைசார்ந்த விதத்தில் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.162/ '15

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் விசேட பதவியணி வெற்றிடங்களை மூப்புரிமை மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு நிரப்புதல் அத்துடன் போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து III ஆம் தரத்திற்கு நியமித்தல்,— வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் விசேட பதவியணி வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பில் சரியான பகுப்பாய்வை மேற்கொண்டு இப்பதவிகளுக்குரிய கடமைகளை நிறைவேற்றி வருகின்ற இலங்கை அதிபர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களின் மூப்புரிமையையும், திறமையையும் கவனத்திற்கொண்டு இவர்களை இலங்கை கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து கல்வி நிருவாக சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா.163/ '15

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளில் பதில் கடமையாற்றும் அதிபர்களை பாடசாலை அதிபர்களுக்கான போட்டிப்பரீட்சையில் இருந்து விடுவித்து அந்த உத்தியோகத்தர்களை பாடசாலை அதிபர் சேவையின் தரம் III இற்கு நியமித்தல்,— வட மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகின்ற இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த பதில் கடமையாற்றும் அதிபர்களின் சேவை மூப்பு மற்றும் திறமை என்பற்றை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை பாடசாலை அதிபர் சேவையின் போட்டிப் பரீட்சையிலிருந்து விடுவித்து அந்த உத்தியோகத்தர்களை இலங்கை அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கு நியமிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 168/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்,— தேசிய நல்லிணக்கத்தையும் மற்றும் இனங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் மேலும் பயனுறுதியான விதத்தில் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால இலக்குகளுக்கு அடியெடுத்து வைக்கும் நோக்கத்துடன், இலங்கையில் சகல தமிழ் மொழிமூல பாடசாலைகளிலும் சிங்கள மொழியில் கற்பிக்கும் பிரிவொன்று தாபிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கிறது.

பா. 169/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— புதிய விளையாட்டுத்துறைச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்,— மாவட்ட விளையாட்டுக் கழகங்களின் வாக்குளால் விளையாட்டுக் கட்டுப்பாட்டு சபைகளுக்கு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்து நியமிக்கப்படும் முறைக்கு பதிலாக புதியதொரு செயன்முறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மேற்படி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பில், பொது பொதுமக்களுக்கு அல்லது பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் வகையில் இலங்கையில் விளையாட்டுத்துறையின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்குமென புதியதொரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கிறது.

பா.177/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— ஹஜ் யாத்திரை சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்,— இலங்கையிலிருந்து வருடம்தோறும் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுகின்ற ஹஜ் யாத்திரிகர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், அது தொடர்பாக நிறுவனக் கட்டமைப்பொன்றை தாபித்து சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்காகவும் அரசாங்கத்தினால் “ஹஜ் யாத்திரைச் சட்டம்” ஒன்று அறிமுகப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 178/ '16

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவுகூர்வதற்கான பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல்,— வட மாகாணத்தில் கடந்த பல தசாப்தங்களாக காணப்பட்ட யுத்த நிலவரம் நீங்கி அமைதியானதொரு வாழ்க்கை முறைக்கு மக்கள் பிரவேசித்துள்ளதோடு, கடந்த காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும், யுத்த நிலவரம் காரணமாகவும், படுகொலைக்கு உள்ளான அனைத்து இன, மத மற்றும் சமூகங்களைச் சேர்ந்த, சகல மொழிகளையும் பேசுகின்ற மக்களை இலங்கையர்களாக நினைவுகூர்ந்து, அம்மக்கள் தாய் நாட்டுக்காக மேற்கொண்ட தியாகங்களுக்கு மதிப்பளிப்பதற்காக, வட மாகாணத்தின் ஓமந்தைப் பிரதேசத்தில் பொருத்தமானதோர் இடத்தில் “நினைவுத்தூபியொன்றை” அமைப்பதற்கும், மேற்படி யுத்த நிலவரம் காரணமாக உயிரிழந்த சகல இன, மத மற்றும் மொழிகளைப் பேசுகின்ற மக்களை நினைவுகூர்வதற்காக பொருத்தமான திகதியொன்றை பெயரிட்டு ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தைக் கொண்டாடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

2016 யூலை 20, புதன்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

117/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2014.05.01 ஆம் திகதியன்று வெற்றிடமாகிய கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகப் பதவிக்கு உத்தியோகத்தரொருவரை நியமித்த முறையியல் யாதென்பதையும்;
- (ii) மேற்படி பதவியை வகிப்பதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய கல்விசார் மற்றும் அரசாங்க சேவையிலான உரிய அடிப்படை தகைமைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iii) 2014.06.02 ஆம் திகதியன்று மேற்படி பதவிக்கு தற்காலிக அடிப்படையில் இணைக்கப்பட்ட இந்திராணி மங்கலிகா விக்கிரமநாயக்க எனும் உத்தியோகத்தரின் கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (iv) இவர் 2003.03.03 ஆம் திகதி முதல் 2013.02.11 ஆம் திகதி வரை நிரந்தர அரச சேவையில் எவ்வளவு காலம் கடமையாற்றியுள்ளார் என்பதையும்;
- (v) கரையோர பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக உத்தியோகத்தரொருவரை நியமிக்க வேண்டியவர் யாரென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி உத்தியோகத்தருக்கு எதிராக நிதி மோசடி சம்பந்தமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணையொன்று மேற்கொள்ளப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்தகைய உத்தியோகத்தரொருவருக்கு பணிப்பாளர் நாயக பதவியை வழங்குவதற்கான சட்டரீதியான அடிப்படை யாதென்பதையும்;
- (iii) மேற்படி பதவியை வலுவற்றதாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iv) ஆமெனில், அது எப்போதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

464/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 சனவரி 01 திகதியில் உள்ளவாறு சனாதிபதியினால் அவரது பணியாட் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள சகல ஆலோசகர்கள், செயலாளர்கள், ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள், பிரத்தியேக உதவியாளர்கள் மற்றும் வேறு இவ்வாறான உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி (i) இற்கு அமைவாக மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவுகள், பணியாட்டொகுதி மற்றும் ஏனைய வசதிகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- (iv) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் தனித்தனியே யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

490/ '16

கௌரவ கனக ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்காக கவனத்திற்கொள்ளப்பட்ட அளவுகோல்கள் யாவையென்பதையும்;
- (ii) அந்த அளவுகோல்களுக்கு அமைவாக சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என திருப்தி அடைகின்றாரா என்பதையும்;
- (iii) நிவாரணம் கிடைக்க வேண்டியுள்ளபோதிலும் தற்போது நிவாரணம் கிடைக்காதுள்ள குடும்பங்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (iv) இவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (v) ஆமெனில், அது எத்திகதியிருந்து என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

555/ '16

கௌரவ செயி்ட் அலி சாஹிர் மௌலானா,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) குருநாகல் பிரதான வீதியை விஸ்தரிக்கின்ற கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது கல்ஹின்ன, கண்டி வீதி இல.262/2 இல் வசிக்கும் ஏ.எச்.எம். ஹனிபா மற்றும் யூ.எம்.ஏ.எல். சலாஹுதீன் ஆகியோருக்குச் சொந்தமான மு.பீ.க.2285 இல் 101 ஆம் இலக்க துண்டுக் காணி 1306/37 ஆம் இலக்க 2003.09.19 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலின் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) 10 வருடங்களுக்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிக்கும் உடைத்து அகற்றப்பட்ட வியாபாரக் கட்டடத்திற்குமான இழப்பீட்டுத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்பதையும்
- அவர் அறிவாரா?
- (ஆ) மேற்படி காணி மற்றும் உடைத்து அகற்றப்பட்ட கட்டடத்திற்குரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

556/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (ஆ) (i) இன்றளவில் அரசாங்க சேவையில் காணப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
- (ii) மேற்படி வெற்றிடங்கள் காணப்படுகின்ற துறைகள் தனித்தனியாக யாவை என்பதையும்;
- (iii) மேற்படி வெற்றிடங்களுக்கு தொழிலற்ற பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்களா என்பதையும்;
- (iv) ஆமெனின், அது எந்தெந்த துறைகளுக்கு என்பதையும்;
- (v) வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய பட்டதாரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (vi) வெற்றிடங்களுக்கு தொழிலற்ற பட்டதாரிகள் எக்காலப்பகுதியில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்பதையும்
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

566/ '16

கௌரவ விதுர விக்கிரமநாயக்க,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாத்தறை மாவட்டச் செயலாளரினால் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு மாத்தறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொட்டுவேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவின், மாத்தறை, கடற்கரை வீதி 47 ஆம் இலக்க காணி பத்தரமுல்ல, பெலவத்த, சப்புமல் பிளேஸ், 793 ஆம் இலக்க விலாசத்தில் வசிக்கும் திரு. சிராஜ் காதரிடமிருந்து தற்காலிகமாக பெற்றுக்கொள்ளப்பட்டு மீள கையளிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நினைவுகூரும் கொண்டாட்டத்தை தொடர்ந்து திரு. காதருக்கு மீள கையளிக்கப்பட்ட மேற்படி காணியை, காணி கொள்ளல் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் சுவீகரிப்பதற்கு 2014.12.04 ஆம் திகதியன்று மாத்தறை பிரதேச செயலாளரினால் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளதென்பதையும்;

(iii) மேற்படி அ (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணி சுவீகரிப்பு அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு திரு. காதர் 2014.12.19 ஆம் திகதிய கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பதையும்;

(iv) இதுவரை குறித்த அறிவித்தல் இரத்துச் செய்யப்படாததன் காரணத்தினால் மேற்படி காணியை பயன்மிக்கதாக அபிவிருத்தி செய்வதற்கு உரிமையாளருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்குறிப்பிட்ட காணியை சுவீகரிப்பதற்கான அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

568/ '16

கௌரவ சனில் ஹந்துன்நெத்தி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கருத்திட்டத்தின் நோக்கம் யாது;

(ii) இதன் மூலம் பேருந்து பயணிகளுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்ட சேவை மேம்பாடுகள் யாவை;

(iii) பொருத்தப்பட்ட GPS சாதனங்களின் எண்ணிக்கை யாது;

(iv) GPS சாதனங்களை பொருத்துவதற்காக ஈடுபடுத்தப்பட்ட பொது மக்களின் பணத்தொகை யாது;

(v) இதற்காக பேருந்து உரிமையாளர்களிடம் பணம் அறவிடப்பட்டதெனில், அப்பணத்தொகை யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) 2014ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் மேற்படி சாதனங்களின் பராமரிப்புக்கான பணக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், அது பராமரிப்புச் சேவை உடன்படிக்கையின் எந்த அத்தியாயத்தின்படி;

(iii) சேவைக் கட்டணக் கொடுப்பனவை நிறுத்துவது தொடர்பில் பேருந்து உரிமையாளர்களது இணக்கப்பாடு பெறப்பட்டதா;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) பொருத்தப்பட்ட GPS சாதனங்கள் இயங்கிக்கொண்டிருந்தனவா;

(ii) 2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து அனைத்து GPS சாதனங்களும் செயலிழந்துள்ளனவா;

(iii) இதன் காரணமாக பேருந்து உரிமையாளர்களுக்கு தமது பேருந்து பயணிப்பதை GPS சாதனங்கள் மூலம் அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா;

(iv) மேலே அ(i) இன் நோக்கங்கள் அடையப்பட்டுள்ளனவா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

570/ '16

கௌரவ ஷெஹான் சேமசிங்க,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) முதற் கட்டத்துக்காக ரூபா 15 மில்லியன் அங்கிகரிக்கப்பட்டுள்ள அநுராதபுரம் மாநகர சபையின், மீன் சந்தைப் பிரதேசம் உள்ளிட்ட வாராந்த சந்தைப் பிரதேசத்தை புதிய கட்டுமானங்களுடன் கூடியதாக நவீனமயப்படுத்தும் மற்றும் கழிவு நீரை அகற்றும் கருத்திட்டத்தின்,
- (i) முதற் கட்டத்தை பூர்த்தி செய்து, திட்டமிடப்பட்டுள்ளதன் பிரகாரம் டிசெம்பர் 31ஆந் திகதிக்கு முன்னர் மக்களுக்கு கையளிப்பாரா;
- (ii) ஆமெனில், அத் திகதி யாது;
- (iii) இரண்டாவது கட்டத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா;
- (iv) ஆமெனில், குறித்த கட்டம் ஆரம்பிக்கப்படும் திகதி யாது;
- (v) இரண்டாவது கட்டத்தை பூர்த்தி செய்து, மக்களுக்கு கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

128/ '15

கௌரவ புத்திக பத்திறண,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) தொன்றுதொட்டு இருந்துவருகின்ற உள்நாட்டு நெல்லினங்களை பயிரிடுவதற்காக விவசாய இரசாயனப் பொருட்கள் அவசியமாகாது என்பதையும்;
- (ii) உள்நாட்டுப் பண்டைய நெல்லினங்களை பயிரிடுகையில் ஆகக்குறைந்த அளவு நீர் அவசியமாவதோடு பாரம்பரிய வழிமுறைகளைக் கையாள்வதால் சுற்றாடலுக்கும் மனிதனுக்கும் ஏற்படுகின்ற சேதம் குறைவானதென்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) இன்றளவில் இனங்காணப்பட்டுள்ள இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பண்டைய நெல்லினங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி நெல்லினங்களின் பெயர்கள் யாவை;
- (iii) தற்போது பயிரிடப்படுகின்ற பண்டைய நெல்லினங்கள் யாவை;
- (iv) ஏனைய பண்டைய நெல்லினங்கள் பயிரிடப்படாமக்கான காரணங்கள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) 2014 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு பண்டைய நெல்லினங்களை விதை நெல்லாகப் பயன்படுத்தி பயிரிடப்படுகின்ற வயல்களின் ஏக்கரளவு யாது;
- (ii) இலங்கை பூராவிலும் அத்தகைய விதைநெல்லை பரவச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (iii) ஆமெனில் அந்நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

465/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டினுள் சனாதிபதி அவர்கள் கலந்துகொண்ட வெளிநாட்டு பயணங்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் கலந்துகொண்டவர்களின் பெயர், பதவி மற்றும் இந்நபர்களுக்காக அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களினால் ஏற்கப்பட்ட செலவுகள் தனித்தனியே யாவை என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

491/ '16

கௌரவ கனக ஹேரத்,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலவச வை-பை வலயங்களை உருவாக்கும் கருத்திட்டம் தற்சமயம் செயற்படுகின்றதா என்பதையும்;
- (ii) இதன் கீழ் உருவாக்கப்பட்ட இலவச வை-பை வலயங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) இது தொடர்பாக திருப்தியடைகின்றாரா என்பதையும்;
- (iv) இவை இயங்கும் நிலையில் காணப்படுகின்றதா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) கேகாலை மாவட்டத்தில் இலவச வை-பை வலயங்கள் நிறுவப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனின், அவ்விடங்கள் யாவை என்பதையும்;
- (iii) எதிர்வரும் காலத்தில் இலவச வை-பை வலயங்கள் உருவாக்கப்படவுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

578/ '16

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.03.03 ஆம் திகதியன்று வெலிகம, உடுபிலவில் வசிக்கும் திரு. அருண தேசப்பிரிய மஹகமகே CIB / 2-138 / 37 ஆம் இலக்கத்தின் கீழ் வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாரா என்பதையும்;
- (ii) மேற்படி முறைப்பாடு விசாரணை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) இன்றேல், ஏனென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 2016.01.29 ஆம் திகதியன்று மேற்படி முறைப்பாடு தொடர்பாக, திரு. எம்.ஏ. தேசப்பிரிய இல. IGP/PAC/O/53/16 இன் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், பொலிஸ் தலைமையகம் மேற்படி முறைப்பாடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அது எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டது என்பதையும்;
- (iv) இன்றேல், ஏனென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 யூலை 21, வியாழக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

77/ '15

கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2014.07.01 ஆம் திகதி முதல் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள உணவுச் சுவையூட்டிகள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி ஒவ்வொரு சுவையூட்டிக்கும் தடைவிதிக்கப்படுவதற்கான காரணம் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி தடைசெய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்றே அஜினமொட்டோ அல்லது மொனோசோடியம் க்ளூடமேட் (MSG) சுவையூட்டியும் மனித உடலுக்கு பாதகமானதென்பதையும்;
- (ii) இது புற்றுநோய் மற்றும் நரம்பு நோய்கள் உள்ளிட்ட பாரதூரமான நோய்களுக்கு காரணமாக அமைகின்றதென்பதையும்;
- (iii) ஒரு வருடத்தில் 2200 மெட்ரிக் தொன்னை விட அதிகளவில் மேற்படி சுவையூட்டி இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (இ) (i) மொனோசோடியம் க்ளூடமேட் பாவனையை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்தேதி யாதென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

409/ '16

கௌரவ எஸ். எம். மரிக்கார்,— அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) திருகோணமலை பிரதேசத்தில் மீனவர் சங்கமொன்றின் சார்பாக லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியினால் பெண் அரசியல்வாதியொருவருக்கு ரூபா 750 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) இவருடைய பெயர் யாதென்பதையும்;
- (iii) ஆமெனில், மேற்படி கடன் தொகையை வழங்குவதற்கு பிணையாக வைக்கப்பட்டுள்ளவை யாவை என்பதையும்;
- (iv) மேற்படி கடன் தொகையில் தற்போது மீள அறவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;
- (v) இன்றேல், தொடர்ச்சியாக கடன் செலுத்துதல் தவறவிடப்பட்டுள்ளமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (vi) அது தொடர்பான முழுமையான விபரங்களை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (vii) லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் கடன்களுக்கு பன்சாலைகளின் உறுதிகள், குத்தகை முறையில் அரசாங்கத்திலிருந்து பெறப்பட்ட காணிகள் அல்லது படிக்கக் கற்களை பிணையாக வைக்க முடியுமா என்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

435/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 சனவரி 16 ஆந் திகதி அல்லது அதையண்மித்த ஒரு தினத்தில் பேஸ்லைன் வீதி, தெமட்டகொட, ஞானசிங்ஹராமய விகாரைக்கு எதிரேயுள்ள பாதுசாரிகள் கடவையின் மஞ்சள் கோட்டில் ஒரு தாயும் மகளும் வாகனமொன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்கள் என்பதையும்;
- (ii) மேற்படி மஞ்சள் கோட்டில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும்

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி மஞ்சள் கோட்டின் இருமருங்கிலும் பள்ளமாக காணப்படுவதும், இவ்வாறு விபத்துக்கள் அதிகரிப்பதற்கு ஏதுவாகியுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) இந்தளவு விபத்துக்கள் இடம்பெற்றுள்ள போதிலும் மேற்படி மஞ்சள் கோட்டை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லாதிருந்தது அல்லது குறித்த கோட்டின் இருமருங்கிலும் வீதிச் சமிக்ஞைகள் பொருத்தாதிருந்தது ஏன் என்பதையும்;
- (iii) மேற்படி மஞ்சள் கோட்டை மாற்று இடத்திற்குக் கொண்டு செல்லல் அல்லது கோட்டின் இருமருங்கிலும் போக்குவரத்து சமிக்ஞை பொருத்தப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

471/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து தொலைபேசிகளிலிருந்தும் அறவிடப்படுகின்ற வரி வகைகள் மற்றும் வரித் தொகைகள் வெவ்வேறாக யாவை;
- (ii) மேற்படி வரிகள் அனைத்தும் சேர்க்கப்பட்ட பின்னர் மொத்த அறவிடல் சதவீதமென்ற வகையில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் எவ்வளவு அறவீட்டினை மேற்கொள்ள முடியும்;
- (iii) மேற்படி அறவீடுகள் எந்த திட்டவட்டமான வாசகத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

483/ '16

கௌரவ கனக ஹேரத்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்து 2015/12/31 ஆம் திகதி வரை ஈட்டிய வருமானம் எவ்வளவு என்பதையும்;
- (ii) இந்த வருமானம் எதிர்பார்த்த இலக்கினைக் கடந்துள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனின் இந்த அதிவேக நெடுஞ்சாலைகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (iv) உத்தேச கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
- (v) ஆமெனின், எத்தேதியில் என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) 2015 ஆம் ஆண்டிறுதியின் நீண்ட விடுமுறை காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) எதிர்காலத்தில் இது போன்ற வாகன நெரிசல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

500/ '16

கௌரவ இம்ரான் மஹரூப்,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பண்டைய காலந்தொட்டு திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கிராமத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதையும்;
- (ii) அந்தப் பிரதேசத்தில் நிலவிய பயங்கரவாத மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் இதுவரை அக்கிராமத்தில் மீள்குடியமர்த்தப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) பயங்கரவாத மோதல்கள் காரணமாக கிண்ணியா கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அக்குடும்பங்களின் அங்கத்தவர்களது எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) இந்த மக்களை அங்கு மீளக் குடியமர்த்த துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

553/ '16

கௌரவ செயிட் அலி சாஹிர் மௌலானா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சமானவரை கேட்பதற்கு,— (1)

- (அ) மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை கிராமத்தில் வாழும் அண்ணளவாக 1500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது பிரதான வாழ்வாதாரமாக வெற்றிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) வெற்றிலைச் செய்கையை வெற்றிகரமான முறையில் மேற்கொள்வதற்கு அத்தியாவசியமான “வெற்றிலை கம்பங்கள்” பொத்துவில் ரொட்டக் குளம் பிரதேசத்திலிருந்து வெட்டி ஏற்றிச் செல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) அவ்வாறாயின் வன திணைக்களத்தின் வெற்றிலைக் கம்பம் 2011 ஆம் இலக்க மற்றும் 2014.05.13 ஆம் திகதிய சுற்றறிக்கையின்படி இவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

498/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருந்தகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) இலங்கையிலுள்ள சான்றிதழ்பெற்ற மருந்தாளர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iii) 2011 – 2015 வரை மருந்தாளர்களுக்கான வெளிவாரிப் பரீட்சைக்குத் தோற்றிய அபேட்சகர்களின் எண்ணிக்கை, ஆண்டு அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;
- (iv) 2011-2015 வரை மேற்படி பரீட்சையில் சித்தியெய்தியவர்களின் எண்ணிக்கை, ஆண்டு அடிப்படையில் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
- (v) நாட்டில் மருந்தாளர்களின் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (vi) ஆமெனில், மேற்படி பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?